

# தமிழர் செந்தன்

(தமிழர் கல்விச் சங்கத்துப் பத்திரிகை)

தோட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்  
கற்றனைத் தூறும் அறிவு—திருக்குறள்.

---

தோகுதி VII. } ருதிரோத்காரி ஷு மாசிமீ { பகுதி 11

---

திரியுள்ள எண்ணெய் விளக்குக்கள்

## Oil Wick-Lamps

நோ

ஸ்ரீமான் P. N அப்புஸ்வாமி, B. A., B. L., எழுதியது.

இருவை நீக்கி ஒளியைத் தருவதற்காக உபயோகிக் கப்படும் இககருவிகளை மூன்று வகுப்புக்களாகப் பிரிக்கலாம். அவையாவன—எண்ணெய் விளக்குகள், மெழுகு வர்த்திவிளக்குக்கள், மின்சார விளக்குக்கள்.

அவற்றுள் திரியுள்ள எண்ணெய் விளக்குக்களைப் பற்றி இங்கே சிறிது கூறுகிறேன்.

எண்ணெய் விளக்குக்களைச் சாதாரணமாக மூன்று வகையாகப் பிரித்துச் சொல்லலாம். பந்தங்கள், சாதா விளக்குக்கள், சிம்மினி விளக்குக்கள், என்று அவை முவவகைப்படும்—எவ்வாறென்பது கீழே சொல்லப் போகிற விஷயங்களால் தெரியவரும்

ஒவவொரு விளக்குக்கும் மூன்று விஷயங்கள் இண்றியமும்யாதவை—அவை எண்ணெய், திரி, காற்று என்னும்

இம்முன்றும்.

விளக்கில் எண்ணெய் தான் நின்று எரிந்து ஒளி தரும் பொருள். திரியானது எண்ணெய்யை ஏற்று வேண்டிய அளவு எரியச் செய்வதற்கு உபயோகமாகும் கருவியாகிறது. காற்றுத்தான் எண்ணெய் எரிவதற்கு முக்கியமான துணைப் பொருள்.

எண்ணெய் இல்லாவிடின் திரியாகும் துணியோ, அல்லது பஞ்சிழையோ, வெகு சீக்கிரத்தில் முற்றிலும் எரிந்து கரியாய்ப் போய்விடும்; அல்லது நேரே எரியாது கரிந்து அவிந்து போகும். திரி இல்லாவிடின் விளக்கு ஒரு அளவாய் எரியாது, எண்ணெய் ஒரே அடியாய்த் தீப்பற்றி எரிந்து ஆபத்தையே விளைவிக்கும். காற்று இல்லாவிடின் விளக்கு எரியவே எரியாது. முச்சைப் பிடித்தால் மனி தர் இறப்பதுபோலவே விவககும் காற்றில்லாவிட்டால் அவிந்துபோகும்.

மேற்கூறிய மூன்று பொருளாகளை ஒட்டியே மூன்னே கூறிய மூன்று பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

பந்தங்களும், தீவடிகளும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவையாகும். அவற்றுள் எரி பொருளாகும் எண்ணெய்யை வைப்பதற்கென்று தனியாக வேறு பாத்திரம் கிடையாது. எண்ணெய் வேறு திரி வேறாக வைக்கப்படாமல் திரியானது எண்ணெய்யில் நீண்டாக எண்ணெய்யைக் கசிந்து கொண்டிருக்கும். திரியானது பந்துபோலிருப்பதால் இவற்றிற்குப் பந்தம் என்று பேர்போலும்.

நமது வீடுகளில் ஆதிக்காலம் தொட்டு உபயோகிக் கப்பட்டு இப்பொழுது வர வர மிகவும் குறைவாய் உபயோகிக்கப்படும் சாதாரண கைவிளக்குகள், குத்தி விளக்குத்தகள், முதலியலை இரண்டாவது வகுப்பைச் சார்ந்தவையாகும். அவற்றுள் திரி வேறு எண்ணெய் வேறாக இருக்க

கவேண்டிய ஏற்பாடுகள் உள்ளன. திரியின் ஒருநுளி எண்ணேய்யில் தோய்நதிருக்கும்; மற்றொரு நுளி எண்ணேய்க்கு வெளியே தலையை நீட்டிக் கொண்டிருக்கும். இந்த நுளி தான் கொருத்தப்படுவது. எண்ணேய்யானது திரியின்வழி அதன் நுணியை அடைந்து அங்கே எரிந்து ஒளி தருகின்றது.

சிம்மினிகள் உள்ள விளக்குக்களே முன்றுவது இன்ததைச் சேர்ந்தவை. சிம்மினியின் உதவியால் எண்ணேய் சரியாக எரிவதற்கு இன்றியமையாத காற்றுநன்று, போதிய அளவு, ஒழுங்காக எரியும் திரியின் நுணியை அடைகிறது. அதனால் விளக்கு அதிகப் பிரகாசத்துடன் எரிகிறது. சிம்மினி இல்லாத விளக்குக்களின் சுடர்கள் மெல்லிய காற்றால் அதிகம் இங்குமங்கும் அசைவதால் அவை தரும் ஒளியானது ஒரே அளவுள்ளதாய் இருப்பதில்லை, ஒரே இடத்திலும் நேரே அமர்ந்து படிவதில்லை. சிம்மினி உள்ள விளக்குக்களில் அவ்வாறின்றி, சுடர் அநேகமாக அசைவின்றியே ஒளி வீசுகிறது.

இனி விளக்கு எப்படி எரிகிறது என்னும் விஷயத்தைக் கவனிப்போம்.

விளக்கிலுள்ள எரிபொருளாகும் எண்ணேய்யானது ஒரு இரசாயனப் பொருள். அதில் கார்பன் எனப்படும் கரிப்பெர்கருஞம், ஹைட்ரஜன் என்னும் சீர் வாயுவும் ஆகிய இரண்டு தனிமூலப்பொருள்கள் (Elements) தாம் மிகுதியரக்க காணப்படுகின்றன. இவற்றுள் முன்னது கட்டிப்பொருள் (Solid : நிலம்) பின்னது காற்றுப்பொருள் (Gas : கால்)

இவை இரண்டும் காற்றில் காணப்படும் ஆக்ஸிஜன் என்னும் பிராண்வாயுவோடு இரசாயன முறையில் கலக்கும் தன்மையன.

விளக்கை ஏற்றும்போது எண்ணேய் சுரங்க திரியின்

நுனியில் எரியும் தீக்குச்சியை நாம் வைக்கிறோம், அப்படிஃ நாம் இரண்டையும் பொருத்தும்போது தீக்குச்சியிலுள்ள தீயின் சூட்டினால் திரியின் நுனியிலுள்ள எண் ஜெய் ஆவியாகிறது. அநத ஆவியில் மேற்கூறிய கரிப்பொருஞும் நீர் வாயுவும் மிகுந்திருக்கின்றன. அவை இரண்டும் ஆக்ஷிஜனேடு கலந்து எரியும் தன்மையை உடையனவாதலின் அவை எரிகின்றன. எரிவதற்கு வேண்டிய அளவு பிராண் வாயுவைக்காற்றிலிருந்து எடுத்துக்கொள்ளுகின்றன. காற்றுப் போதிய அளவு இல்லாத இடத்தில் விளக்கு எரியாது. கரிப்பொருஞும் நீர் வாயுவும் பிராண் வாயுவோடு இரசாயன முறையில் நெருங்கிச் சேர்வதையே நாம் எரிவது என்று சொல்லுகிறோம்.

இவ்வாறு இவை பிராண்வாயுவோடு நெருங்கிச் சேரும்போது மிகுந்த சூடு உண்டாகின்றது. மேலும் திரியாகும் துனியும் தீச்சுடரின் தீயால் சிறிது சிறிது எரிகின்றது. ஆகவே திரியின் நுனியிலுள்ள எண்ஜெய் ஆவியாக மாற மாற வேறு குளிராந்த எண்ஜெய் திரியின் நுனியை அடைந்து, அங்கே திரியின் சூட்டாலும் அண்டையில் எரியும் கரிப்பொருள் நீர்வாயு இவற்றின் சூட்டாலும் ஆவியாகமாறி, மேற்கூறியபடி பிராண்வாயுவுடன் கலந்து எரிகிறது. இது தான் விளக்கு எரியும் முறை. இனி விளக்கில் எப்படி ஒளி உண்டாகிறது என்பதைக் கவனிப்போம்:—

மேலே சொன்னபடி விளக்கு எரியும்போது எரியும் கரிப்பொருஞும் நீர் வாயுவும் மிதமிஞ்சிய பிராண்வாயுவுடன் கலந்து எரிந்தால், அவை சிறிது ஒளி தான் தரும். அவ்வொளியும் மங்கிய நீல நிறமாக இருக்கும். ஆனால் மிகுந்த சூட்டை உடையதாயிருக்கும்.

ஆனால் சாதாரணமாக இவ்வாவி மித மிஞ்சிய பிராண்வாயு காற்றிலிருந்து விளக்குக்குச் சிடைப்பதில்லை. ஆகையால் எண்ணேய்ப்பிலுள்ள எரியக்கூடிய கரிப்பொருள்கள் முற்றிலும் பிராண்வாயுவோடு கலந்து எரிந்து போவதில்லை. அதில் ஒரு சிறு அளவு முற்றிலும் எரிந்து அதிகச் சூட்டைத் தருகிறது. மற்றது அச்சுட்டினால் வெளுக்கக் காய்ச்சிய இருமடு போல நிறம் வெளுத்துதக தக வென்று ஜொவிக்கிறது. இதனால் தான் விளக்குப்பிரகாசிக்கிறது. இந்த அளவு பிராண்வாயுவு கூட எரியும் விளக்குக்குப்போதியபடி சிடைக்காதிருந்தால் கரிப்பொருள் முற்றிலும் சூடுண்டு வெண்மை நிறத்தை அடையாது தன் இயற்கைக் கரு நிறத்தைத்தாங்கி விளக்கின் ஒளியை மங்கச் செய்கிறது.

விளக்கின் திரியை அதிகம் உயர்த்திப் பெறிதாக்கினால் அளவுக்கு மிஞ்சிய கரிப்பொருள் ஆவியாகி விடுவதாலும், விளக்கின் திரியை மிகவும் தாழ்த்தினால் சாதாரணமாய் உண்டாகும் கரிப்பொருளீர்க்கூடாச சுடசசெய்து வெண்மையாக்கப் போதிய சூடு விளக்கில் இல்லாது போவதாலும், இவ்விரண்டு தடவைகளிலும் விளக்கு அதிகம் கரியேறி ஒளிமங்கி போகிறது.

ஆகையால் வெள்ளொளி தரும ஒவ்வொரு விளக்கிலும் சரியான அளவுள்ள நலவு காற்று திரிப்புறம் வந்து எரியும் திரியை அடைவதற்கு வேண்டிய உபாயங்களைக்காணலாம். திரிக்குக் கீழ் உள்ள துவாரங்களும் மேலாடுள்ள சிம்மினியும் இந்த முகக்கியமான உபயோகத்திற்கென்றே வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆகையால் தான் சிம்மினி இல்லாத விளக்குகளைக்காட்டிலும் சிம்மினி உள்ள விளக்குகள் மிகுந்த ஒளியைத் தருகின்றன.

# பாரிஸ்ட் பஞ்சநதம்

## நாடக பாத்திரங்கள்

ପଞ୍ଚନ୍ତମୀ:—ଛରୁ ପୁତ୍ରୀ ପାରିଷ୍ଠାର.

**காந்திமதி:**--அவர் மனைவி.

உலகம்மான். --அவள் தாய்.

கூடலை:—அவர்கள் வீட்டு வேலைக்காரன்

**மூல்லர் துறைகானி:**—அயல் வீட்டுக்காரி.



## ముంగుమ్ కాట్‌చి



**இடம்:**—முதற்காட்சி நிகழ்ந்த மூல்லர் துரைசானி வீட்டுமாடம்.

காலம்:— மாலை ஐந்துமணி.

அரங்கநிலை:—முல்லர்துறைசானியும் பாரிஸ்டர்பஞ்சநதமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.



முல்லர் துரைசானி:—என் மகளைப்பார்க்கவென்று நீர் திரும்பியும் வந்ததைப்பற்றி எனக்கு மேத்த ஸந்தோ ஷம், மிஸ்டர் பஞ்சநதம். அவள் கண் இன்னும் சுகப்பட வில்லை. இருடுக்குமுன் வெளிவரக் கூடாதென்று டாக்டர் கண்டிப்பாய் உத்திரவு செய்திருக்கிறீர்.

பஞ்சநதம்:—மிஸ் மூல்லருச்கு நேர்ந்த விபத்தைக் கேட்டு நான் அதிகம் வருந்துகிறேன், தங்கள் மகள் வந

திருக்கிறுவொன்று இன்று கேட்டதுமுதல், பார்க்கவேண்டுமென்ற பேராசை கொஞ்சமில்லை. இவ்வளவு வயதாகியும் நீங்கள் இப்படியிருக்க, அவள் எப்படி யிருக்கமாட்டாள்!

**மூல்லா:**—ஓ! நீர் ஸ்தோத்திரம் பண்ணுகிறீர், ஸ்தோத்திரம் பண்ணுகிறீர். துஷ்டராயிருக்கிறீர், வெகு துஷ்டர் (சிரிக்கிறான்.)

**பஞ்ச.**—(சிரித்துக்கொண்டு) அப்படி யொன்றுமில்லை, அம்மா! , கேவலம் உண்மையையே சொல்லுகிறேன். நமமுடைய நாட்டிலே, வண்டன், பாரி முதலிய நகரங்களி லேயும் பிற இடங்களிலும், நான் எததனையோ சீமாட்டி களைப் பார்த்திருக்கிறேன். உங்களைப்போன்ற கம்பிரமும் உத்தம விஷணங்களும் உள்ளவரைப் பார்த்ததேயில்லை. வளர்ந்த தாய்மரமே இப்படியிருந்தால், இளங்கன்று எப்படியிராது?

**மூல்லர்:**--நீர் சுத்தவமபுக்காரர், துஷ்டர்; நான் காந்தி யிடத்திற் சொல்லிக் கொடுக்கிறேன் பாரும்.

**பஞ்ச:**—அவருக்கென்ன தெரியும? சுத்தநாட்டுப் புறம்! நாகரிகமே யில்லை. தங்கள் மகளைங்கே, அவளைங்கே!

**மூல்லர்:**—ஒரு நிமிஷம் மன்னிததுக் கொள்ளும்: ஒருவேளை ஸாரா வெளியே வருவாளா என்று பார்க்கிறேன். [உள்ளே போகிறான்.]

**பஞ்ச:**—(தனிமொழி) சரி! சரி! காரியம் பலிக்கலாம். இந்தச் சிறுவேஸ் பழையபானது; அந்தப்பட்டமும் அந்தச் சிலையும் மிகச் சிறந்தவையே! இவையெல்லாம் இருக்க இவள் பணக்காரியா யிருக்கவேண்டும்.

[மூல்லர் துரைசானி திருமயி வருகிறான்.]

மூல்லா:—அவள் நிரமப வருநதுகிறா! ஆனால் டாக்டர் உத்திரவு மிகக்கண்டிப்பாம்; அவள் கண்ணும் கூடாக கிறதாம். ‘சூரியன் அஸ்தமிதது இருட்டிய பின்பு நான் வெளியேவந்து தோட்டத்தில் உலாவலா மென்றிருக்கிறேன்; அபபொழுது வேண்டுமாயின் பார்க்கலாம்’ என்று சொல்லுகிறான். நான் வீட்டில் இருக்க மாட்டேன்; இதோ நோரன் துரைசாளி வீட்டுக்குப் போகிறேன்; திருமபிவர இரவு எட்டு மணியாகும். ஆனால், நீர், என்ன, நாணயஸ்தரே; என் காந்தியின் புருஷரே; நீர் தனியே அவளேபபார்த்தால் தான் என்ன? உப்புமை நமப்ளாமோ, கூடாதோ?

பஞ்ச:—ஹா! ஹா! ஹா! என்னையா? நானென்ன அவ்வளவு தூர்த்தனை என்ன?

மூல்லா:—அதுதான் நானும் சொல்லுகிறேன்.

பஞ்ச:—ஆயிரம் வந்தனம், அம்மா! தங்களுக்கும் தங்கள் மகனுக்கும் ஆயிரம் வந்தனம்! நான் கிளப்புக்குப் போய்விட்டுத் திருமபும் வழியில், ஆற்றை மணிக்கு மேல் வந்து மிஸ் முல்லரைப் பாரக்கிறேன். ஹா! ஹா! ஹா! என்னை நமபுகிறதா? ஆனாலும், இது நமக்குள் இருக்கட்டுமே: நான் ஒரு ஜிரோபபியப் பெண்ணை விவாகம் செய்து கொள்ளுகிறதென்று தீர்மானித்து விட்டேன்.

மூல்லா:—உமமுடைய மனைவி காந்தியோ?

பஞ்ச:—சீ! அவள் ஈத்த நாட்டுப்புறத்து முண்டம்! பழங்கர்நாடகம்! நாகரிகமே யிரல்ல. என படிப்பு ஒழுக்க வழக்கங்களுக்கு அவள் சிறிதுமே பொருத்தமில்லை.

மூல்லா:—உலகமே இப்படித்தான்; உள்ளதைக் கொண்டு திருப்புதியடைவதே கிடையாது; எப்பொழுதும், எல்லோருக்கும், இக்கரைக்கு அக்கரை பச்சையே.

பஞ்ச:—நீங்கள் ஏதோ தத்துவம் ஒதுக்கிறீரான்.


நமக்கெல்லாம் பிடியாதது. இளம்பிராயமே. எல்லாம் ஆடி யோடி அநுபவித்து முடிந்தால், ஒருவேளை எனக்கும் தத்துவஞானம் தோன்றலாம். இப்பொழுதோ, ஜிரோப் பிய நாகரிகமும், ஜிரோப்பியப் பெண்களின் நடை உடை பாவனைகளுமே பிடித்திருக்கின்றன.

**மூல்லர்:**—எல்லாம் சீக்கிரம் தெரிந்து கொள்ளீர உண்மையை; எனக்கு நேரமாய்விட்டது. நோரன்துரை சானி காத்திருப்பாள்.

**பஞ்ச:**—நான் கிளப்புக்குப்போய் வருகிறேன், தங்கள் மகளிடம் ஆறரை மணிக்குமேல் வந்துபார்க்கிறேன் என்று தயைசெய்து சொல்லுங்கள். ஹா! ஹா! ஹா! என்னை நம்பலாமாவா?

[திரைவிடல்.]


## நான்காம் காட்சி



**இடம்:**—மூல்லர் துரைசானி வீட்டுத்தோட்டத்தில் ஒரு பூமபந்தர். ஒரு தோட்டப் பெஞ்ச மட்டும் போட்டிருக்கிறது.

**காலம்:**—இரவு ஏழுமணி.

**அரங்க நிலை:**—பாரிஸ்டர் பஞ்சநதமும், மிஸ் மூல்லாக அவர் மதித்தீர்க்கிற பெண்ணும், பெஞ்சியின் மீதி ருந்து பேசுக்கொண்டிருக்கிறார்கள். அந்தப்பெண் துரை மகளைப் போலவே ஆடைதாரித்தவள்; அவளுடைய இடது கண்ணும் முரத்தில் ஒரு பகுதியுமட்டும் கறுப்புத்துணி யால் மூடி காட்டப்பட்டிருக்கின்றன.



**பஞ்சநாதம்:**—இந்த தபவை என்றும் மறக்கமாட்டேன். பல்லாயிரம் வந்தனம் அளிக்கின்றேன். கண் ஞேவைக் கூடப் பாராட்டாது என்னைக் காண இசைநத்து என் பாக்யமே. நான் ஸொபபனத்திலும் எதிர்பாராத அளவு என் மனம் பூரிக்கின்றது. மூல்லர்துரைசானியின் மகள் என்றால் திவ்யவெளங்தரியாய் இருப்பவளன்றே எண்ணினேன்; எனி ஞும்; இவ்வளவு பேரழகை நானுமே எதிர்பார்க்கவில்லை.

**துரை மகள்:**—பரஸ்பர ஸம்பாஷ்ணையிலே ஒருவரையொருவர் பற்றிப் பேச்வாகா தென்பது நாகரிகவழக்கம் இல்லையா? வேறு எத்தயாவது பற்றிப் பேசுவோமே.

**புஞ்ச:**—ஸாதாரணமான ஸமயங்களுக்கே வழக்கம், ஸங்கேதம் எல்லாம். இதைப்போன்ற விசேஷ ஸமயங்களுக்கல்ல.

**து. ம:**—ஏன், இப்பொழுது இங்கே என்ன கொள்ளோ போகிறது?

**புஞ்ச:**—நிமிஷத்துக்கு நிமிஷம், உன்னைக்கண்டது முதல், என் மனமே கொள்ளோ போகிறது; உன் பேரழகும் இனிய குரலுமே கொள்ளோக்காரர். நானும் ஆசியா ஜிரோப்பா இரண்டு கண்டங்களைப் பார்த்தாய்விட்டது; பாரி நகரத்துப் பேரழகிகளையும் பார்த்திருக்கிறேன்; இத்துணை அதிருபலாவண்யத்தை இதுகாறும் கண்டதே யில்லை. இப்படிப் பேசுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். - மிஸ் மூல்லர், என்மேல் கோபம் கொள்ளலா காது. நான் வேண்டுமென்று, இப்படி நினைத்துப் பேச வில்லை; உன் ஆழுகே என்னை இப்படி ஆட்டிவைக்கின்றது. ஒரு கண்ணும் முகமும் பாதி மறைந்திருப்பது என் அசிர்ஷ்டமென்றே நினைக்கின்றேன். ஏனெனில், ஸம பூர்ணவெளங்தரியத்தையும் கண்டுவிட்டால், என் இரு

தயம எப்பாடுபடாது ! இடது நேத்திரத்துக்கு எப்படி விபத்து நேர்ந்ததென்று கேடகலாமோ ?

து. ம:—தெருவில் ஒரு பையன் கவண்தெறிததுக் கொண்டிருந்தான். ஒரு கல் என் கண்மேல் பட்டு விட்டது.

பஞ்ச:—அப்படியா ! டாக்டர் என்ன சொல்கிறார் ? கண் னுக்கு ஒருவித அபாயமுமில்லையே ?

து. ம:—இல்லை ; அநேகமாய்க் குணமாகிவிட்டது ; கொஞ்சம் கூசசம மட்டும் இன்னும் இருக்கிறது. ஒரு வேளை, ஸ்திரமாக, சிறிது சுளிப்பு, -மாறுகண்போல,— இருக்கலாமென்று டாக்டர் சொல்லுகிறார்.

பஞ்ச:—அப்படியானால், முகத்தின் இயற்கை அழிகை அது அதிகப்படுத்தவே செய்யும்.

து. ம:—அடுத்தவிட்டுக் காந்திமதியின் இடது கண் போல எனக்கும் ஆகிவிட்டால் ஸ்தோஷமே.

பஞ்ச:—யாரு, என் மனைவியா? சீ! அவள ஒரு நாட்டுப்பெற்றத்து முன்டம். இவர்களுக்குள்ளே, அதாவது இந்த நாட்டுப் பட்டிக்காட்டு அநீகரிகமுன்டங்களுக்குள்ளே, மாறுகண் அதிர்ஷ்ட மென்று நினைப்பதுண்டு. அவின் மாறுகண் தூர்துதிர்ஷ்டத்தையே விளைத்துவிட்டது.

து. ம:—ஏன், அவருக்கென்ன ? தந்தை இறந்து விட்டாலும், ஏராளமான சொத்தை வைத்துவிட்டுப்போயிருக்கிறார் ; நீரே-அவள் கணவராக வாய்த்திருக்கிறீர். இதை விட என்ன அதிர்ஷ்டம் வேண்டுமா?

பஞ்ச:—நான் கணவனு ? நான்தான் வேறு விவாகம் செய்து கொள்ள தீர்மானித்து விட்டேனே. இந்தநாட்டுப் புறத்து முன்டங்களோடு வாழ என்னால் முடியுமோ ?

நல்ல நாகரிகமும் படிப்பும் பேரழகும் சேர்ந்து பொருந்திய,—உன்னைப் போன்ற ஒர் ஜிரோப்பியப் பெண்ணானால்,

து. ம:—என் பேச்சை விட்டுவிடும் என்கிறேனே— உம்மவர்களை என் இப்படிப் பழித்து வெறுக்கிறீர்? அவர்களுடைய ஒழுக்கவழக்கங்கள் பல மிரவெளாகரியமாகவே இருக்கின்றன.

பஞ்ச:—நீ அப்படி நினைத்தால், நான் இனிப் பழிக்க வில்லை. இனி, நீ இட்டதே எனக்குச் சட்டம்.

து. ம.—அதிலென்ன பிரதேயாசனம்? உண்மையில் உம்மவர் வழக்கங்களிலுள்ள கெடுதி யென்ன?

பஞ்ச:—மூன்றுண்டுகளுக்கு மேலாக ஏழ்ம் சீமையினும் பாரி முதலிய நகரங்களிலும் வசிததமின்பு, இவர்களுடைய பாதி அம்மணமான ஆடைகளும், காட்டு மனி தரைப் போல் தரையிற் குந்துதல், கைகளால் உண்ணுதல், போன்ற வழக்கங்களும் எனக்குப் பிடிக்கவேயில்லை.

. து. ம:—ஏன், உம் தாய் நாடு இந்தியாதானே? இல்லையோ?

பஞ்ச.—இங்கே தான் பிறநதென்; ஆனால் இங்கிலாந்தின் மேல்தான் என் ஆசையெல்லாம்; அதையே என்ஜன்ம் பூமியாக நினைக்கிறேன்.

து. ம:—இருந்தாலும், நீர், இங்கே பிறந்து வளர்ந்தவரே, இங்கேயே வாழப்போகிறீர்; இது இங்கிலாந்தைப் போல் குளிர்ந்த தேசமில்லை; அங்கே உடுக்கும் உடையை இங்கே உடுத்தால் தேக அசௌக்கிய முண்டாகாதா? அது பொருந்துமா?

பஞ்ச:—ஒரு வேளை ஆடைவிஷயத்தில் பேதம் அவரியமாயிருக்கலாம். எனினும், 20வது நாற்றுண்டிலே நாகரிக மனுஷ்யருக்குரிய உடை வேண்டாமா?

து. ம:—அரையில் வெள்ளோ வேஷ்டியும் காங்கோட்டும் தலைப்பாகையும் அநாகரிகமா என்ன? நாகரிகமென்பது மேலாட்டையை மட்டும் பொறுத்த தொன்றே? இறுக்கமான பருவான இந்த ஆடையின்றி, இவ்வூர்க்குப் பொருத்தமான ஒரு ஸாரியை உடுத்திக்கொண்டு, பாதங்களை நசுக்கி வருத்தும் டூட்ஸின்றி யிருந்தால், நான் காட்டுமனுஷி யாகிவிடுவேனே?

பஞ்ச:—கந்த ஓடுத்தாலும் பிரோம்பர முடுத்தாலும் ரம்பை ரம்பையே!

து. ம:—இப்படிப் பேசுவதை நிறுத்தினாலோழிய, நான் போய்விடுகிறேன்.

பஞ்ச:—இல்லை, வேண்டாம்; இனியில்லை; இதை மட்டும் மன்னிக்கவேண்டுகிறேன். ஆடையென்பது அந்த அந்த தேசத்தின் சிதோஷ்ணஸ்திதியைப் பொறுத்தது என்றும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கையால் சாப்பிடுவதைப்பற்றி என்ன அபிப்பிராயம்? அதுவும் நாகரிகம் தானே?

து. ம:—என் அபிப்பிராயம் எப்படி யானாலும் அதையேன் காட்டுத்தனமாக மதிக்க வேண்டும்? ஹிந்துக்களின் ஆசாரபபடி அடிக்கடி கைகளைக் கழுவுவதால், கையால் சாப்பிடும் வழக்கம் எங்கள் வழக்கத்தைவிட சுத்தமான தென்றே கொள்ளலாம். துரைமார் வீட்டுக் குசினிக்குள் எப்பொழுதாவதுபோய், அங்குள்ள பாத்திரங்களின் நிலைமையையும், அசத்தங்களையும், சில வேளை அவசரத்தில் பட்லர் மேட்டி இவர்கள் தங்கள் எச்சிலையே துப்பிப்பிங்காண்களைத் துடைப்பதையும், நீர் பாத்திரிக்கிறோ?

பஞ்ச:—நான் பார்த்ததில்லை.

து. ம:—பார்த்திருந்தால் இப்படிப் பேசுமாட்டார்.

தீனி மேஜைக்கு வரும்பொழுது, எல்லாம் மாசு பறவற்ற வெள்ளரடையும் பளபளபடும் தான் ; அதற்குமுன், குசினிக்குள நுழைந்து பார்த்தால் தான், குட்டு வெளிப்படும். அன்றியும், பலருக்குப்பொதுவாக அநேகம் பீங்கான் கத்தி கரண்டிகளை வைத்துக்கொண்டு வித்தியாசமின்றிச் சாப பிடுவது, எவ்வளவு அரோசிகமானது, சுகாதார முறை களுக்கு விரோதமானது என்பதும் ; வாழை முதலிய இலைகளிலோ, அவரவர்க்குப் பிரத்யேகமான பாததிரங்களிலோ உங்களைப்போல் சாபபிடுவது எவ்வளவு சுகாதார கூலம்ரானது என்பதும் உமக்கு விளங்கவில்லையா?

**பஞ்ச:**—ஏங்களாவர்கட்சிக்கு மிஸ் மூலஸ்ரே சிறந்த வக்கில்.

து. மி:—அதிருக்கட்டுமை : உங்களாவங்களுள் இன்னும் என்ன அநாகரிகமான வழக்கமிருக்கிறது;

**பஞ்ச:**—பெண்களுக்கு உரிய சுதந்தரம் கொடுப்ப தில்லை ; அவாகளை மரியாதையாய் நடத்துவதில்லை ; அடிமைகளைப் போல் நடத்துகிறார்கள்.

து. மி:—நான் ஒரு கேள்வி கேட்கலாமோ ?

**பஞ்ச:**—ஆகேஷ்பமென்ன? விடையளிக்கத் தயாராய்க் கீதிருக்கிறேன்.

**பஞ்ச:**—உமமுடைய மனைவியை விட்டுவிட்டு வேறு விவாகம் செய்து கொள்ளப் போவதாகச் சொன்னீரே, இது நாகரிக நடத்தையா?

து. மி:—நான்,—இது,—அவள்,—மிஸ் மூலஸ்ருக்கு என் மனைவியை நேரில் தெரியுமோ?

**பிஞ்ச:**—அவளையா? என்னை எனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு காந்திமதியையும் தெரியும். பால்பீ

முதல் நாக்கள் உயிர்த் தோழிகளாயிற்றே.

**பஞ்ச:**—ஆனால், இதை யோசித்துப்பார் ; உன்னைக் கண்டது முதல், இதேர் அரைமாணிநேரத்துக்குள், உன் அழகையும், வாக்கு சாமாத்தியத்தையும், சாதுரியத்தையும், பயிற்சியையும் கண்டு, என்காதல் மலைபோல வளர்ந்து விட்டதே! உன் சில வார்த்தைகளால், எங்களவர் மீதுநெடு நாளர்க் எனக்கிருந்த வெறுப்பு நிங்கிவிட்டதே! இப்படிப் பட்ட ஒரு மனைவிமட்டும் எனச்சு வாய்த்திருந்தால், நான் ஸொப்பனத்திலும் வேறு விரும்புவேனே, நினைப்பேனே?

து. ம: அவளிடத்தில் இல்லாத எதை, நீர் என்னிடத் தில் காண்கிறீர்? அவளென்ன, அழகில் குறையா?

**பஞ்ச:**—அழகேயில்லை யென்று, நான் சொல்லவில்லை; ஆனால், மட்டுக்கரமான இநதக்கலையும் வெளந்தர்யமும், இன்னதென்று சொல்லமுடியாத வசிகரசத்தியும் அவளிடத்தில் எங்கே காண்பது?

து. ம:—இநத ஜிரோபபிய உடையா உமமை இப்படிமயக்குகிறது?

**பஞ்ச:**—ஓ! மிஸ் முல்லா! எப்படி நான் இன்னதென்று சொறகளில் எடுத்துரைப்பேன்? தவிரவும், இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருக்கிறோமே, இந்தஸ்ம்பா ஷீண, இப்படிப்பட்ட நவீஸம் பொழியும் மூனை விருந்தை அவள் எனக்கு அளிக்கத்தக்கவவோ?

து. ம:—ஓர் அவருடன் இப்படிப் பேசிப்பார்த்திரோ? நான் இதுவரை சொன்ன தெல்லாம, எங்கள் ஸம்பாஷிணைகளில் அவளிடம் நான் கற்றுக்கொண்டதே. எனதாப் நினைக்கிறபடி, ஜிரோபபியர், இநதியர், இருவர்க்குள் ஞம் சில நல்ல வழக்கங்களும் இருக்கின்றன, சில கெட்ட வழக்கங்களும் இருக்கின்றன; ஆனால், ஒருவரையீருவர்

இகழ்ந்து, தம்மையே மேலாக நினைப்பதற்குச் சிறிதும் காரணமில்லை.

**பஞ்ச:**—உன்தாயின் மனே விசாலத்தை நான் கவனித்தேன், நீ அவளுக்கு ஏற்ற மகளே. உண்ணைக் கண்ணுற்ற தக்ளினமே என்மனத்தைக் காதல் கொள்ளியாடி விட்டது. இனி உன் அடிமையே நான். ஒ ஸாரா! என்னை மன்னித்துக்கொள், மிஸ் முல்லர். என்மேல் இன்னும் காதல்-பிறக்காவிட்டாலும், சிறிது இரக்கமாவது காட்டக் கூடாதா?

[முழுந்தாள்பணிந்து; அவள் கைகளைப்பிடித்து முத்தழிடுகிறார். அவள் கைகளைத் திமிறி இழுத்துக்கொள்கிறாள்.]

**து.ம:**—என்ன, என்ன, இது? என்தாய் என்னை ஏச் சரித்துப் போனாள்; ஆனால், நீர் இப்படிச் செய்விரென்று நான் எண்ணவில்லை. இது மெய்தானே? போவிக்காதல் இல்லையே? பாசாங்கில்லையே? உம்முடைய மனைவியைப் போல என்னையும் சிறிது காலத்துக்குப்பின் தளவிலிட மாட்டுமா?

**பஞ்ச:**—கடவுள் ஸாக்ஷியாக, பஞ்ச பூதங்கள் ஸாக்ஷியாக, ஸததியமாக,—

**து. ம:**—நீர் பிரமாணம் செய்யவேண்டாம். எந்த ஸத்யம் உமமைக் கட்டுமோ, எது கட்டாதோ, அறியேன் நான்; இதைப்போல, உம் மனைவியிடத்திலும், நீர் உம்முடைய காதவின் உண்மையைப்பற்றி இதுவரை ஸத்யம் செய்து கொடுத்ததே யில்லையா? நன்றாய் நினைத்துப் பார்த்துச் சொல்லும்.

**புஞ்ச:**—[சிறிது திகைத்து] நான் நம்முர்க்குப் போகு முன்,—

து: ம:—இதுவே உம் ஜனனபூமி.

பஞ்ச:—மன்னிக்க; நான் இங்கிலாந்து போகுமுன், அவள்மேல் ஆசையுண்டென்று நினைத்திருந்தேன். ஆனால், கிரோப்பாவில் தங்கியபின், என் எண்ணங்கள், அபிப்பிராயங்கள் எல்லாம் முற்றிலும் மாறிவிட்டன. இப்பொழுதோ, என் அபிப்பிராயங்களை யெல்லாம் மீண்டும் நீ திருப்பி மாற்றிவிட்டாய். இனி என் மனம் மாறவே மாறுது. நீயே என் உயிர்நிலை,

து. ம:—இந்த என் கவுன்ன, ஸேஸாகளா, சூட்ஸா, தொப்பியா, எது உம் உயிர்நிலை?

பஞ்ச:—ஓ, ஸாரா! இப்படியும் பேசுகிறேயே, நீ! உலகெலாம் சூடினும் ஒரெதிராகாத, பாடெடுப்பில்லாத, இந்தத் தங்கக்கட்டியே என் உயிர்நிலை. [திடீரென்று அவளைத் தம்மார்போடு சேர்த்துக் கட்டிக்கொள்கிறார்,—அவள் திமிறுவதில், தொபபியும் மேல கவுன்னும், கண்ணை முடிய கறுப்புத்துணியும், நழுவி விழுந்து விடுகின்றன. அந்தத்துறைமகள், பட்டோரியுடித்துய அவர் மனைவி காந்திமதியாக நிறகிறார்.]

[திரைவிடல்]

முற்றிற்று.

**கௌண்ட**

கோழூ.

## The Coward.

கும்பகோணம் டவுன்லைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்  
பி. ஊ. சா. வெங்கடராம ஜியர் எழுதியது.\*

தண்டமிழ் நண்பரீர், தண்டமிழ் நண்பரீர்,  
மண்டலம் இகழும் பண்டமில் கோழூதன்  
தன்மையைப் பயனிச் சாற்றுவன் கேளீர்:  
ஏவன் இவ்வுலகத் தெல்லாச செயலையும்

5. தன்னல முழுக்கோல் தன்னால் அளப்பவன்:  
தன்னையே ஒப்பப பிறரையும் ‘தந்நலம்  
கொண்டவர்’ என்றீண் டெண்ணும் குணத்தவன்:  
பிறருக் குதவுதல் என்னும் பேச்சைக்  
கேட்பினும் அச்சம் கொண்டுமெய் விதிர்ப்பவன்.
10. நல்லோர் குழுவுக் கென்றுமே காதவன்:  
அவனே கோழூ. அந்தோ! அவனால்  
யாதுசெய் தறகாம்? யாங்கவன் மானத்  
தோன்றினர் கோழூஅத் தோம்ஹறு குலமும்  
குடியும் வகையும் படியும் பெரும் பேறு
15. எய்துவ தெங்கன்? இயலா தொருதலே.  
ஆதவின் அப்பழி அகற்றி  
மீதலத் தோங்கி மிளிர்ந்துவாழ் வீரே.

\* இது, ஹிந்திபாலைதயில் ஸ்ரீதர் பாடக் என்ற ஒரு பெரியார் எழுதிய காயர் என்ற தலைப்பில் வரும் சிறபகுதியின் கருத்தத் தழுவி எழுதப்பட்டது.

# முதிப்புரை

## Review

“குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்  
மிகைநாடி மிக்க கொள்ளல்.”

கதா சந்திரிகை: [மயில்ப்பூர்-வருஷசந்தா உள்ளாடு 2-8-0  
வெளிநாடு 3-8-0]

நீதியும், சுவையும், இனிமையும் நிறைந்து மக்களது கிலைமையை மேம்படுத்துதலைகள்று சிறந்த மேதாவி களால் எழுதப்பட்டுப் பாஸைக்கும் நாட்டுக்கும் ஒருங்கே சிறப்பை அளிக்கும் கற்பனைக்கதைகள் பல ஆங்கில பாஸையில் இருக்கின்றன—அதுபோல் நமது பாஸையிலும் அழகிய கதைகள் எழுதப்பட்டுப் பாஸையும் நாடும் புகழ்பெற்வேண்டுமென்பது தமிழ் அபிமானிகள் யாவரும் விரும்பத்தக்க விஷயம். இத்தகைய நோக்கத் துடனே தொடங்கப்பட்டிருக்கும் கதாசந்திரிகை என்னும் பத்திரிகையின் முதற்பகுதி எமக்குக்கிடைத் தது. இப்பகுதியில் வஸந்த குமாரி, ராதாமனேஹரன் என்ற இரு கதைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அவை மாதா மாதம் தொடர்பாக வெளிவருமென்று தெரிகிறது. கதைகளும் பிறவும் எளிய நடையில் சுவைபொருந்த எழுதப்பட்டிருக்கின்றன. மேலும் பிரபஞ்சவர்த்த மீனங்கள் என்ற தலைப்பின் கீழ் மதம், இராஜரிக்ம், கல்வி, கைத்தொழில் முதலிய துறைகளுக்குரிய செய்தி களுள் முக்கியமான வற்றை மாதமதோறும் தொகுத்து வெளியிடுவதும் இப்பத்திரிகையின் நோக்கங்களுள் ஒன்றென்பது தெரிகிறது. இவை தவிர பழைய சங்க நூலுள் ஒன்றுகிய குறுங்தோகையும் சில குறிப்புக்களுடன் மாதா மாதம் சிறிது சிறிதாக வெளிவருமென்றும் தெரிகிறது. இதன்பத்திராசிரியர் ஸ்ரீமாண் B. A. பாஸையம் அய்யங்கார் B. A. L. T. ஆவர்.

# ஸர் ஐஸாக் ந்யூடன்

## Sir Isaac Newton



பூரி B.A., பாஷ்யமையங்கார B.A., L.T., எழுதியது.

(204-ம் பக்கத்தின் தொடர்ச்சி)

பள்ளிக்கூடத் தொல்லையினின் றம் விலகுவது ந்யூட்டனுக்குப் பரம சந்தோஷமெனினும் வயலிற்சென்று பயிர்த் தொழிலில்க்கவனிக்க அவனுக்குச் சிறிதுமிஷ்டமில்லை. தொயார் சிறுவனை ஒருவேலைக்காரனுடன் கூட்டிக் க்ராந்தம் சென்று கடை வியபாரத்தை யொட்டிய சாமான்கள் வாஞ்சியும் விற்றும் வரும்படி திட்டஞ்செய்து அனுப்புவான். ஐஸாக் அநந்தகரையடைநத்தும், தனக்குத்தாயிடட் வேலை யைச்செய்யும்படி வேலைக்காரனுக்கேபணித்து, எல்லாப் பொறுப்பையும் அவன் வசமே ஒப்புவித்துத், தான் படித்த காலையில் தங்கியிருந்த வீட்டையடைந்து, பூத்தகமுங்கையுமாய் இருப்பது வழக்கம். சிலாட்கள் கழிந்தபின் ஐஸாக் தன் வேலைக்காரனைமட்டில் க்ராந்தத்திற்கு அனுப்பிவிட்டு, சாலையில் தங்கி ஒரு வேவிமறைவில் படித்துக்கொண்டா வது, வேறேதாவது செய்துகொண்டாவதிருந்து, வேலைக் காசன் கடைவேலையை முடித்துத் திரும்புகையில் அவனுடன் சேர்ந்து தன் ஊருக்குசெல்வான்.

1658ஆம் ஆண்டினில் பெரும்புயல் ஏழுந்து நாடெடங்கும் கேட்டினை விளைவித்தது. கராம்வெல் இறந்த தினத்தில் புயனின் வேகம் மிகவும் கடுமையானதாகவிருந்தது. காற்றின் வேகத்திற்குமாறாகவும் சர்பாகவும் ஐஸாக்குதித்து அப்புயனின் வேகத்தை அளந்தறுதியிட்டதாகக் கேள்விப் படுகிறோம். நீர்க்கடிகாலியநதிரமொன்றமைத்து, அதை க்ராந்தம் மனையில் ஸ்தாபித்து, அது சரியாய் ஓடிக்காலத் -

நை காட்டுவதற்குரிய ஏற்பாட்டி னைச்செய்தான்.

ஃஸாக் தன் வீட்டுச்சுவற்றில் ஒருபுறத்தில் முளையென்றை அடித்து, சூரியவெளியில் அதன் நிழலைக்குறிப் பிட்டுக் காலததை அறிந்துகொள்ளுமாறு இரண்டு வட்டங்களை அமைத்திருந்தான். அவற்றுள் ஒன்று பல்லாண்டு கள்வரை உபயோகப்பட்டுவந்தது. இன்றும், ராயல் சௌகையியரால் புத்தகசாலையில் அவ்வட்டக்கல் பத்திரப படித்தப்பட்டிருக்கலையும், அதன்பேரில் மழுங்கிப்போன அவனதுபேர் எழுத்துக்கள் காணப்படுவதையும் காணலாம்.

ஃஸாக்கின் மனம் அத்தகைய வித்திபங்களிற் சென்ற தைப்பிற்றித் தாய்மிகவும் வருந்தினான். அவனது வாழ்வு யனுற்ற வேலைகளிற் செல்வதை எண்ணி எண்ணி மனம் வாடினான். அவன் தன் சகோதரரிடம் சிறுவனைப்பற்றி அடிக்கடி குறைக்குறி வருங்காள். ஒருநாள் மாமன், தன் மருமகன் வேலையைக்கவனியாமல் ஒரு வேலியின்கீழ் கணக்குங்கையுமாய்ச் சிந்தனையில் ஆழ்ந்திருத்தலைக்கண்டார். உடனே அவர் தன் உடன்பிறநதானோ அடைந்து பையனைப் பள்ளிக்கனுபடும்படி கூறினார். அவனும் அவருடைக்கிசைந்து நஷ்டுட்டனைப் பள்ளிக்கூடத்திற்கனுப்பி னாளி. பின்னையும் தன்பாடங்களைச் செவ்வையாய்ப்படித்து அவனினும் மிக்கான் ஒருவனுமில்லைனான்று யாவரும் கொண்டாடுமவண்ணம் தன கல்வியறிவாலும் நடத்தையாலும் போத்காசிரியரை மகிழ்வித்துவந்தான். படிப்பு முடிந்து அவன் சாலையை விட்டு நீங்குஞ்சமயத்தில் மிஸ்டர் ஸ்டோக்ஸ் உதவிப் போதகாசிரியர் பலரையும் அங்குப் பழித்த மாணவர்களையும் மொருங்குகூட்டி, ஃஸாக்கின் குணத்தையும் திறமையையும் விபக்குவதற்கு விடையளித்து விடையளித்தனவார்களானார்கள்.

ஜிலாக் அப்பால் கேம்ப்ரிட்ஜ் நகருக்குச்சென்று ட்ரினிடி கல்லூரியிற்கேர்ந்து படிக்கலானார். அங்குச்சென்ற பின்னரே அவரது அறிவு விரிந்து வளரச்சிபெற்றது. அக்கல்லூரியில் அவர் சேர்ந்தபோது வத்தின், க்ரீக் மொழி களிற் சிறிது ஞானம் பெற்றிருந்தார். அவர் தம் சொந்த முயற்சியால் தெரிந்துகொண்ட தில. விஷயங்களைத்தனிர், கணிதத்திலும் பூதபெளதிக் நூல்களிலும் விசேஷமாய் ஒன்றும் அறிந்திருந்தவர்கள். தன அறியாமையை நன்குணர்ந்து ஜிலாக் இராபபகல் ஓயாமல் உழைத்துவரலானார். அவர் தர்க்கருவினையும் கேப்லர் எழுதிய ஆப்டிக்ஸ் நூவினையும் விரைவிற்படித்து முடித்தார்; அதனால் அந்தநூற்றுச்சம்பந்தமான பிரசங்கங்களைக் கல்லூரியில் சுவனியாது வேறு பாடங்களைப் படித்துவரலாமென்று அதுமதியைப்பெற்றார். ஆப்பால் ஜிலாக் யூக்ளிட் எழுதிய நிலவளவை நூலையும் டேகார்டே எழுதிய நிலவளவை நூலையும் படிக்கத்தொடங்கினார். யூக்ளிட்டைக்கற்பதில் அவருக்குசிறிதும் சிரமானதோன்றவில்லை. டேகார்டைப் படிப்பதில் அவருக்கு முதலில் கஷ்டமாயிருந்ததென்னிலும் ஜிலாக் மனச்சோர்வடையாமல் படித்து அந்நூல் முழுவதையும் கிரகித்துக்கொண்டார். கணிதசாஸ்திரத்தில் அவருக்கிருந்த உற்சாகத்தை இவ்வளவென்று சொல்லி முடியாது. அவர் கணித சாஸ்திர சம்பந்தமான விஷயங்களை ஆராய்வதில் வண்மைபெற்று நூதனமான பல அரிய விஷயங்களைக் கண்டறிந்தார். கணிதநூற்றுபயில்வோர் கல்லூரிகளிற் கறகும் அரும்பாகத்தை (Binomial Theorem) முதன் முதல் கண்டுபிடித்தவர் ஜிலாக் நியூட்டனே. அவர் தமது இருபத்திரண்டாம் பிராய்ம் பூத்தியாகுமுன் (Differential Calculus) மிகமும் அருமையானதும் கணித நூல்வல்லோரிற் சிலரே அறியக்கூடியதுமான ஓர் பகுதி யை ஆராய்ந்து வெளியிட்டார். அவரது உழைப்பின்

பயனாக்கண்டறிந்தவற்றைப் பிரசரப்படுத்தி அத்னால் பெரும்பேர்ப்படைக்க வேண்டுமென்னும் என்னை நழுட்ட னுக்கு உதிக்கவேபில்லை. தமக்கு அதில் இயற்கையாய் அமைந்த ஆராவமே தம்மை உந்தியதால் அவர் தமகாலத் தை அவ்வருமுயற்சியிற் செலவிட்டுவந்தார்.

1664-வது ஆண்டினில் ஜிலாக் வான்நாளிற் கருத்தைச் செலுத்தத்தொடங்கிக் கிரகங்களைப்பற்றியும். அவற்றின் சலனகதியைப்பற்றியும் ஆராய்வாராயினார். அவர் சந்திரமண்டலத்தை ஊன்றி நேரக்கிக் கவனிக்கையில் சந்திரனைச் சுற்றிலும் பல நுண்ணிய கீற்றுக்களிருத்தலைக் கண்ணுற்று அவற்றினியல்பையும் அவை உண்டாகும் வகையையும் பரிசோதிக்கத்தொடங்கினார். பல வர்ணங்களோடும் ஒன்றி வீசிய அக்கற்றைகள் ஒன்றியின்மீது மேகநீர்த்திவலைகள் சமபந்திப்பதால் உண்டாகின்றனவென்றும், அவை ஒரே அளவினாவாயிருக்கையில் நிறைந்த காந்தியுடன் விளங்குவனவென்றும் நழுட்டன் கண்டுகொண்டார், நிலவைத்தொடர்ந்து வீசும் இவ்வொளிக்கற்றைக்கும் வான்வில்லில் விட்டெளிக்கரும் காந்திக்கும் உள்ள விதத்தியாசத்தை உதாரண் வாயிலாகப் பரீக்ஷித்தறிந்தார்.

அதேவருஷத்தில் ஜிலாக் வால் நகூத்திரமொன்றை ஆழிந்து கவனித்தார். அப்போது அவா தமது சிரமத்தையுங் கவனியாமல் வெகுநேரமளவும் அதே வேலையாய் இருந்தமையால் அவர் வியாதியுற்று அதனால் உடல் மெலிந்தார். அவருடைய நுண்ணறிவைக்கவனித்த அதிகாரிகள் அவருக்கு உபகாரசசம்பளம் அளித்தனர். பின் அவர் பி. ஏ. பட்டமும் பெற்றுத் தமது படிப்பில் சிறந்து விளங்கினார். கேம்ப்ரிடஜ் கலாசாலையில் முதன் முதல்கணி தஞால் புலவராய்ச் சிறந்து வினங்கிய டாக்டர் ஜிலங்க்பா ரோ என்பவருடன் நழுட்டன் நெருங்கிப் பழகத்தொடங்

அவர் செய்துவந்த ஆராய்ச்சியில் தம்மாலான உதவியைப் புரிந்து அவரது நன்மகிப்பைப்பெற்றார். தாழியற்றிய நூலின் முகவுரையில் பாரோ நழுட்டனின் உதவியைப் புகழ்ந்துரைச்சுமிடத்து, தான் பிழைத்த பலவிடங்களில் திருத்தங்கள் செய்தும் தமக்கும் விளக்கமுறை பல நூதனமான அரிய விஷயங்களைக்கூட்டியும் உபகரித்த நழுட்டனின் பெருமையைக் கொண்டாடி வரைந்திருக்கிறார். ந்யூட்டன் அவ்வளவு சிறுவயதில் கணிதம், வானால், ஆப்டிக்ஸ் முதலிய பல துறைகளிலும் மிகவுஞ் சிறப்புற்றிருந்ததை நோக்கின் அவரை ஒரு பெரிய மேதாவியென்று கொள்ளச் சிறிதும் தடையில்லை.

ந்யூட்டன் இருபத்துமூன்று பிராயமைட்டிமுன்னே மே அவரது கீர்த்தி எங்கும் பரவலாயிற்று. 1665-ஆம் வருஷத்தில் கேம்பஸிட்ஜ் நகரில் கொள்ளோனோய் உண்டாகவே ந்யூட்டன் கல்லூரியைவிட்டு நீங்கித தன் கிராமத்திற்குச் செலவை வேண்டியதாயிற்று. அவர் ஊல்ஸ்தார்பபிற்குச் சென்றபின் தான் படித்தறிந்தவற்றைச் சிந்தனைசெய்து ஆராய்ந்து வந்தார். அக்காலத்தில்தான் ஆவருடைய மனத்தில் கிரகங்களின் சலன சக்தியைப்பற்றிய எண்ணம் முதன் முதல் தோன்றியது. இதற்கு முன்னரே ஹல்கென்ஸ் என்னும் அறிஞர் ஒருவர் கிரகசலன சக்தியைப்பற்றிய நியதிகளைக் கண்டுபிடித்திருந்தனரெனினும் ந்யூட்டனுக்கு அவை இதுவரை மறைபொருளாகவே இருந்தன. தன் முயற்சியால் யுகிததறிந்தே நூதன விஷயங்களை அறிவது இயற்கையாயிருந்தது. கிரகங்கள் சூரி யைனச்சுற்றுவதற்குக் காரணமின்னதென்று ஆராய்வதில் ந்யூட்டனுக்கு முன்விளங்கிய பல பொருளாறியும் நூற்பரி சோதகா முயன்று வந்தனரெனினும் அவர்களுக்குப் பல உண்மைகள் விளங்காமலேயிருந்தன.

(இன்னும் வரும்)

அரசன் வைரியெத் தம்வெரியாக்கொண்டு மெய்ம்மற்ந்து யுத்தம் புரிவர். போர்வெறிகொண்டு தம்மையும் மறந்து எதிரிகளை அடக்கி மாய்க்கும் இக்குநதூழிலாளர்க்குப் போர்க்கள்மே மலர்ப்பாயலாகும். இந்திய நாடு முழுதீம் பிரயாணம் செய்து தரம் ஆழந்து கண்டுணர்ந்த விஷயங்களை உள்ளபடி எழுதி வெளியிட்ட மேகஸ்தீனில் என்னும் அங்கிய நாட்டு யாத்திரிகர் அக்கீர்ல்ததுப்பேர் முறையைப்பற்றிப் பின் வருமாறு எழுதியிருக்கிறார்.

“நாடு வறுமீம்யால் நல்யாதபடி காததற்கு இந்தியர் அநுஷ்டிக்கும் முறைகள் சிலாக்கிக்கைக்கணவாம். இத்ர நாடுகளில் போர்முஞ்சாயின் மறவர் செருமுனையில் நின்று பேர்ர்குவதோடமையாது கிராமங்கள் தோறுஞ்சென்று ஆங்காங்கு டிமுதுண்டுவாழும் ஏழைக்குடிகளின் பயிர் நில கங்களைப் பாழ்க்கி அவர்களைத் துண்புறுத்திக் கொடுமையின்மூலமாக பார்த்து; அதனால் நாட்டெங்கும் பஞ்சம் பெருகி உயிர்கள் பல்லாண்டுகள் வரை உணவின்றி வருந்திமட்டத்தால் இயற்கையாயிருக்கிறது; ஆனால் இந்தியர்களுள் சபர்விளையுமானால் நாட்டுமக்கள் தமது தொழிலுக்கு பாதோரு விக்கிணமுமின்றிச் சுகவாழ்வு வாழ்ந்து வருவர். பழுதில்தாகிய உழவுத்தொழிலின் ஏற்றத்தையும் தூய்மையையும் நன்கறிந்து அதைக காததுவந்தமையின் பண்டைக்காலத்து விளைந்த போரில் மறவா நாட்டுமக்களை வாட்டி வதைத் திலர். ஊர்க்கருகே அமரகளத்தில் போர்வெறி கொண்டு இருதிறப்படை வீரரும் பக்கர் மீது வீழ்ந்து படைகளைவீசி ஆயிரக்கணக்காக மடித்துப் பினங்களைக் குவித்துக் கொண்டிருப்பர்; ஆயினும் அயலூர்களில் நிலவுரிமைபூண்டு வாழும் உழவர் போர் நடுக்கமின்றிச் சமாதான்த்தோடு தீம் தெர்ஜிலை நடாத்திவருவர். அங்குனமே மாற்றார் நாட்டில் சென்று நிலத்தை அனாலுக்கும் நீருக்கும் இரையாககலும், பயிரகளையும் பூண்டு

களையும் மரங்களையும் வேறு அழித்தலும் அக்காலத்துப் போர்வீரரின் செய்கையன்று. உழுதற்றெழுதில் வள்ளாரே ஏனையடைதாழிலகண்மேற் செலவார யாவரையும் தாங்கு தலால் உலகத்தார்க்கு அச்சாணி போன்றிருப்பர். இவ்வண்மையை உணர்ந்தே போர் நிகழங்காலத்து அத்தகையார்க்கின்னல் உண்டாகாவாறு அக்காலத்தவர் போர்செய்விதிகளை முறைப்படுத்தியிருந்தார்.” “புரதன இந்தியா” -- மேக்நூடில்.

கிரேக்கவாசிரியர் மேலெழுந்தவாறு கூறியிருத்தலானும், பண்டையநூலாசிரியா தத்தமிலக்கிய நூற்களினி டையே குறித்துள்ள அகசசானாறுகளானும் சங்ககாலத்துத் தமிழர் கல்வியும் நாகரிகமும் சிறப்புறவாய்ந்தவை ரென்பதும், உயிர்களிடத்து அளுஞும் அன்பும் மிகுதியும் முடையவைரன்பதும், மற்றதொழிலும் நியாயமும் நடுங்கிலீயுந தவறாத நேரமையுடையர் என்பதும் நன்கு விளங்கும்.

ஆயினும் சிற் சில சமயங்களில் பகைநாடு சென்று ஊர்களைச் சுட்டெட்டித்தலும் வய்க்களைக் கொள்ளையிடுதலும் பகைவருடைய பொருள்களைக் கவரவதும் அக்காலத்து விளங்கிய மறவர் செய்கை என்பதைச் சில புறப்பாட்டுக்கள் வலியுறுத்தும்.

‘செய்வினைக் கெதிராத தெவைர தேனத்துத்  
கடறபடை குளிப்ப மணடி யடர் புகர்ச  
சிலுகண் யானை செல்விதி னேவிப  
பாசவற் படபபை யாரெயில் பலதந  
தவ்வெயிற் சொண்ட செய்வுறு நன்கூம  
பரிசின் மாக்கட்கு வரிசையி னக்கி

...     ...     ...     ...     ...     ...

வாடுக விழைவநின கண்ணி யொன்னா  
நாடுகடு கமழுபுகை யெறித்தலானே’ (புறம்-6)

‘எல்லையுமிரவு மெண்ணேய் பகைவ  
ஞர்கடு விளக்கத் தழுவிவிக் கமபலைக்  
கெள்ளை யேவலை’

(புறம்-7)

‘வினைமாட்சிய விரைபுரவியோடு  
மழையுருவின தோல்பரப்பி  
முனைமுருங்கத் தலைசுசென்றவர்  
விளைவயல் கவர்ப்புடிய-  
மஜைமரம விறக்காகக  
கடிதுறை நீர்க் களிறுபடவு  
யெல்லுப்பட விடட சுட்டீவிளக்கம்  
செல்சடர் ஞாயிறறுச செக்கரிற ரேண்றப  
புலங்கெட விறுகரும வரம்பி றைனே’ (புறம்-15)

‘பிறாநாடு கொள்ளுங் காலை யவர்நாட்  
ஒறங்குகதீரக் கழனிநின் னினையருங் கவர்க  
நனநதலைப் போரு ரெரிய நகக’ (புறம்-57)

முதலிய செய்யுட்களைக்காண்க. பகைவருடைய நாட்டை  
யும் அரண்களையும் அழித்துக் கழுதை யேரால் உழுது  
வரகு, கொள் முதலியவற்றை விதைத்தல் வழக்கென்  
பகை வலியுறுத்தும் புறப்பாகக்கணும் உள்.

‘நினைப்படு குருதிப் பெரும்பாட் ஏத்  
தணங்குடை மராவி னிருங்களா தோறும்  
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி  
வெள்ளைவரகுங் கொள்ளும வித்தும’ (புறம்-392)

‘கடுங்கேதர் குழித்த ஞெளாள லாங்கண்  
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப  
பாழ்செய் தனையவர் நனநதலை நல்லையில்’

(புறம்-15)

பண்டைக்காலத்திலை மகளிர்க்கும் நாட்டபிமானுமூம்  
ஹீரமும் கீரமும் உண்டென்பதை சங்கறால்களை ஆராய்ச்சி

செய்வோருக்குத் தெள்ளித்தின் விளங்குவதாம். வாட்புண்மிகுநத உடம்பையுடைய கணவளைக்கண்டு மனைவி மதிழ்நது கண்ணீர் வீழ்த்தலாகிய உவகைக்கலுழுழ்ச்சித் துறையில் அஸுமநத் புறப்பாட்டுக்கள் பூவுள். உதர்ரணமாக,

‘நரம்பெழுந் துல்லிய நிரம்பா மென்றேண்  
முளரி மருங்கின முதியோள் சிறுவன்  
படையழிநது மாறின னென்றுபலர் கூற  
மண்டமாக் குடைந்தன னுபி னுண்டுவென்  
முலையதுத் திடுவென் மானெனச சினைஇக்  
கொண்ட வானிலாடு படுபினம பெய்யாச்  
செங்களா துழவுவோன் சிதைநதுவே ரூகிய  
படுமதஷ் கிடக்கை கானூறு  
யீன்ற ஞான்றி னும் பெரிதுவந தனகே.

(புறம் 278)

‘கடல்கிளர்ந தன்ன கட்டே நாப்புண்  
வேநதுவறய் மடுத்து வேறலைப் பெயரித்  
தோடுகைத் தெழுதருந துரநதெழுி ஞாட்பின்  
வருபடை போழநது வாய்ப்பட விலங்கி  
யிடைப்படை பழுவததுச் சிதைநதுவே ரூகிய  
சிறப்புஷ்ட யான்ற மாண்புகண் டருளி  
வாடுமுலை தூறிச சரநதன  
வோடுப் பூட்டை விடலை தாய்க்கே’

(புறம் 295)

என்னும் புறச்செய்யுட்களைக்காண்க. வீரத்தாயொருத்தி, தன்மகன போரிற்சலித்துப் புறங்காட்டியோடு உயிர் தடப்பியது கேட்டுச்சினைது மானமழிநது பகைக்கஞ்சி படையைச் செருமுளையிலெறிநது ஒடிய புல்லைப் புதல்வனுகப் பெறறமைக்கு மிகவும் இரங்கி அத்தகையர்னின் வளர்ப்புக்குக் காசணமாபிருநத நகில்களை வந்து

ளால் அறுத்தெதிதலே முறையென்று வெம்பொழி பகர்ந்து செருமுனையடைந்து பின்குவிபலை வாண்மூனையால் கிளாறிப்பார்க்கையில் தன்மாரன் தலைவேறுடல்வேறுகக் காயுத்துடன் வீழ்ந்திரந்திருத்தலைக் கண்டு அவ்வீரப முதலூனைப் பயுந்தாவில்லடைந்த மகிழ்ச்சியினும் பன்மடங்களிதமான ட்சிழ்சசியை அடைந்தனர்.

(புறம் 278)

வீரமகளெருவன் தன்னை நோக்கிக் கடல்போல் மோசிப்புரண்டு வந்த தானையை அதமாக்கிப் பகைவர் குழாத்திடைச்சென்று தன் உயிரைத்துரும்பென மதித் தூட்டு பொருது மடிந்ததைக் கேள்வியிழற்ற தாய்க்கு மகிழ்ச்சி மிகுதியால் வறண்ட தனங்கள் பால் சரக்கும் பெற்றி யவாயின.

(புறம் 295)

‘கெடுக கிந்தை கடிதிவ உணிதேவ  
முதின் மகளி ராத றகுமே  
மேனே ஞூற்ற செருவிற்கிவ டன்னை  
யங்கை யெறிந்து களததொழிந் தனனே  
ஞெருந அற்றசெரு விறகிவள் கொழுநன்  
பெருநிறை விலங்கி யாண்டுபபாட் டனனே  
இன்றும், செருபபறை கேட்டு விருப்புற்று மயங்கி  
வேஷ்கைக் கொடுத்து வெளிது விரித்து டிடுப்  
பாறுமயிர்க் குடுமி யென்னொர் நீவி  
கிபாருமக னல்ல தில்லோள்  
செருமுக நோக்கிச செல்கென விடுமே’

(புறம் 279)

என்னுஞ் செய்யுளில் வீரமகளாருத்தி முதலாளர் நடந்த சமூரில் தந்தையை இழுந்தும் மறுநாள் தன் தந்தை மரிதத்தாலாய வருத்தத்தைச் சிறிதும் நோக்காது காதற் கொழுநனைக் களததுக்கனுப்ப உடன்பட்டனர். அங்கு நடந்த ‘யுத்தத்தில் கண்ணும் உரிமுதாறந்தனர்.

பின்னும் போர்ப்பேரிகை முழுக்கங்கேட்டு அவள் முதலில் சிறிது மயக்கினாலே அம் இழந்த துணிவை மீண்டும் பெற்றுத் தன் ஒரே புதல்வனை விளித்து அவனது கையில் வேலினைக் கொடுத்துத் தைலுமிட்டுத் தலைமயிரைக் கோதிமுடித்து வெள்ளாடை புனைவித்துப் போர்க்கள்கு சென்று மடியுமபடி ஊக்க மெழுப்பி அவ்விளைஞீசு செருமுக நோக்கிச் செலுத்தியவரலாறு கூறப்பட்டிருக்கிறது.

‘அன்று புறநத்ருத லென்றலைக் கடனே  
 சான்றே ஞக்குத நநதைக்குக் கடனே  
 வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் காடனே  
 நன்னடை நல்கல் வேநதற்குக் கடனே  
 யொளிறுவா எருஞுசம முருக்கிக்  
 களிரெற்றிநது பெயர்தல் காளைக்குக் கடனே’

(புறம் 312)

என்னும் புறசெய்யுளில் தாய், தநதை, கொல்லன், வேநதன், காளை என்னும் ஐவரது கடனையும் மிகவும் அழகாக வெளியிட்டிருத்தலைக் காணுமிடத்து தமிழ் மறவர் மாண்பும், அவரிளமையிற் பெற்றுவந்த பாரிற்சியின் மேன்மையும், அவரையீன்ற மகளிர வீரமும், அவர்நாட்டிற் சிறபடுற்று விளங்கிய வேநதன் ஆற்றலும் இனிது விளங்கும். மறக்குடியிற் பிறநத மக்கள் தமது அரசர்க்காகத் தாம இழைத்த தர்ம யுத்தங்களையே ‘இலக்கிய மாகவும் வாழ்க்கைப் பெரும்பயனுகவும் எண்ணியிருந்தனர்.

எதிரில்லாதபடி சினமும் ஆண்மையும் மேன்மேலேறூ நின்ற சூடியொழுக்கத்தினை உயர்த்திச் சொல்லுதலாகிய ஏற்றன மூல்லைத் துறைக்குதாரணமாகிய

‘கண்ணின்று னெந்தை கணவன் களப்பட்டான்

முன்னின்று மொப்பவிநதா ரெண்டோபர்-பின்னின்று  
கைபோய்க் களையுதைப்பக காவலன் மேலோடு  
யெய்போற கிடநதானென் னேறு'

ஏன்னும் புறப்பொருள் வெண்பா மாலீச செய்யுளில்  
பண்ணைய தமிழ் மறவர் புகழ் விளங்குதல் காண்க. தன்னை  
நெருங்கி'வினவியவற்கு விடையாகத் தாயொருத்தி 'நின்  
மகன் எவ்விடத்துளன் என்று வினகினர்களை. அவன்  
உள்ளானிடம் யாதென்றறியேன். புலிகிடநதுபோன கன்  
முழை போன்ற அவைனபபெற்ற வயிரே இதோ உள்ளது.  
அவன் செருக்களத்தின்கண்ணோ தோன் அவன்.  
அவைனக காணவேண்டின் ஆங்குச செலக' என்று கூறிய  
தாகப பொருள்கொண்ட புறப்பாட்டி விருந்து தமிழ் மற  
மகனின் தேசாபிமானததையும் யனத்துணிவையும் நன்  
கறியலாம்.

'சிறநி னறஹாண் பறநி நின்மகன்  
யாண்டுள ஞெவன வினாதி யென்மகன  
யாண்டுள னுயினு மறியே ஞேரும  
புலிசேர்ந்து போகிய க்ல்லை போல  
வீன்ற வயிரே விதுவோ  
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

(புறம்-86)

நமது நாட்டை நோக்கிப படையெடுத்துவநத் சேனையைக்  
கண்டு பொருளாய் மறமகளொருத்தி பாலமணமாருத  
தன் சிறுபிள்ளையின் கையில வேலோனறைக் கொடுத்து  
களத்திலிறந்துபட்ட முன்னேரின் நடுகலலை அவற்குக  
காட்டி அவைனப் பூசலுக்குச செல்லுமாபடி பணித்ததாகக்  
கூறும்

‘வந்த படைநோனுள் வாயின்மூலை பறிதது  
வெந்திற வெஃக மிறைக்கொள்ளி—முநதை  
முதல்வர்கற ரூண்காட்டி முதின் மடவாள்  
புதலவீனைச் செல்கெனரூள போர்க்கு’

பு—வெ. மாலை. வர்கை: 21

என்னும் புறப்பொருள்வெண்பா அக்காலத்திய வீரத் தாய்மாரின மாண்பைச சிறப்பிததுக கூறுவதாகும். இங்ஙனம் தமது குலத்துக்கும் நாட்டுக்கும் பெரும புகழை நாட்டி விளங்கிப் பெருமையடைந்திருந்த மாது சிரோமணிகளை வியநதுபாடிய செய்யுட்கள் சங்கதூர்ஸ் கூளில் ஆங்காங்கு விரவியிருத்தலைக்காணலாம். அக்காலத் துபபெண்டிரின் மனவலிமை இததுணைசசிறப்புற்றிருக்கு மாயின் ஆடவரின் நிலையும் இயலும் கூறுந்தரத்துனவல்ல. அக்காலத்து பெற்றதயாரே தமமக்களைப்போர்முனைக்கு அனுப்புதல் இயல்பாயிருக்கச் சமீபததில் நடந்த ஜிரோப்பிய மகா யுத்தத்தில் ஆட்கள் சேகரிததுபபோருக்கனுப்ப அரசாங்கத்தார் அனுசரித்த முறைகளும் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியும் ரண்டு ஒப்பு நோக்கற்பாலனவாம். அரசரின் நிர்ப்பங்தமின்றிப் போருக்கேழுந்து பகைவருடன் மலைந்து புகழை நிலைநிறுத்திய தயிழ் மறவரின அருஞ்சிசயலகள் ஏன்றும் மறைவன்வல்ல. அவா உயிர் மாய்ந்தும் பெயர் நிலைநிறமைக்கு அவருடைய பெரும் நோக்கங்களும் குணங்களுமே காரணமாகும். பத்தொன்பதாம நூற்றுண்டின் முறபகுதியில் கவிசிரேஷ்டர் என்பதுக்கும்பெற்றுப் பின்புள்ளாகக்கு மாத்திரிசச்ட்டமாயிருந்து புதிய கவிசம்பிரதாயத்தை நிறுவிப் போர்ட்ஸ்வோர்த் என்னும் ஆங்கிலகவி தாமியற்றிப் ‘நன்மறவனீயல்’ என்னும் செய்யுளிற்கூறிய உத்தம லக்ஷணங்களையாவும் தமிழ்

யாரை முருகனுக்குக் கொடுத்தனர். அவ்வாறே அசுரரை அழித்த பிறகு, முருகன் தன் கையிலுள்ள வேலை நோக்கி, “நமக்கு எல்லாந் தந்தது இவ்வேலு” என்றனன். அருகிருநத அயன், “இவ்வேவிற்கு இந்திலை என்னுல் வந்த தன்றே?” என்று கூற, முருகன், நம் கை வேலுக்கு நீரெடுப்ப தொரு சக்தி உண்டோ?“ என்று கோபித்து, “இங்குணங் கூறிய நீ மண்ணிடைச் செல்வாய்” எனச் சபித்தனன். இச்சாபத்தால் அயனுக்குப் படைத்தல்தொழில் நீங்கியது; அதனால் ஏனை யிருவர்க்கும் காத்தல்தொழிலும், அழித்தல்தொழிலும் இல்லாது போயின. பின்னோயார் சபித்தலாலே நான்முகன் மண்ணிடைத் தோன்றி முயன்கினன். மறுபடியும் அவனைப் பழைய நிலையிலே நிறுத்தவும், அயன் அரி அரன் என்ற மூவரும் தம்முடைய சீரிப் படைத்தல் காத்தல் அழித்தஸ் என்னுங் தொழில் களைப் பண்டு போலப் பெற்று நிகழ்த்தித் தலைவராகவும், தேவர்கள் நினைத்தனர். உடனே, இந்திரன், யமன், வருணன், சோமனைன் னும் நாற்பெருந் தெய்வங்களையுடைய நநநகர்கள் நிலைபெற்ற உக்கத்தைக் காக்கும் ஒரு தொழிலையே தனக்குக் கொள்கையாக வுடைய திருமால் புறப்பட்டனன். அப்போது நஞ்சோடு கிடங்குதுளையினையுடைய வெள்ளிய எயிற்றினையும், நெருப்பென எழும் நெட்டுயிர்பயினையும், கண்டார் அஞ்சும் கடிய வளி யினையுடைய பரமபுகள் படுமபடி புடைக்கும் பல் வரிச் சிறகினையுடைய கருடன் அவனது நீள் கொடியில் விளங்கினான். பலரும் புகழ்கின்ற திண்ணிய தோளினையும், இமையாத முக்கண்ணையும் முடையும் முப்புரத்தை எரித்த உருத்திரனும், உழை யொரு பரகத்தே விளங்க வெள்ளேற்றைக் கொடியாக எடுத்துக் கீளம்பினான். ஆயிரங்க கண்ணையும், பல வேள்விகள் வேட்டு முடித்ததனுற்பெற்ற வெ

ற்றியினையு முடைய இந்திரனும் ஏந்திய நான்கு கொமடு களையும், அழகிய நடையினையும், நிலத்தேத் கிடங் தசையும் பெரிய வளைந்த கையினையு முடைய ஐராவதத்தின் புறக் கழுத்திலே ஏறிச் சென்றுள்ளன. ஒரு பொருள் பலவாக மாறு படுவது போலப் பகுத்துக் காண்டறகண் வேறுபட்டுத் தம மூள் மாறுபா டில்லாத ஆதித்தர் பன்னிருவரும், உருத் திரர் பதினெட்டுருவரும், வசுக்கன் எண்மரும், மருத்துவர் இருவருமாகிய நால் வேறு இயலபினை யுடைய மூப்பத்து மூவரும், பதினெண் கணங்களும் கூடவே புறப்பட்டனர். யாவரும் அன்று கூடிய தோற்றம் உடுக்கள் பொலிவு பேற்றுத் தோன்றினு லொத்திருந்தது. அவரது செலவு மீன்கள் உலாவுகின்ற விடத்தைச் சோந்து காற்று எழுந் தாற் போன்றிருந்தது. அவரதுவலி காற்றிடத்தே எழுந்த நெருப்பைப் போன்றிருந்தது. அவரது குரல் நெருப்புப் பிறக்கும்படி உருமேறு இடித்தாற் போன்றிருந்தது. இவர்கள் யாவரும் ஆகாய மார்க்கமாகச் சென்று முருகனை வணங்கித் தமது குறையை முடித்துக் கொள்வதற்கு வந்தனர். அப்போது ஈரமுடைய நெஞ்சாலே எப்போதும் மெல்லிய வார்த்தை சொல்லும் கந்தருவரும் உடன் வந்தனர். அவர்கள் புகையை முதந்தா லொத்த மாசற்ற தூய வுடையினையும், முகைவாய் நெகிழ்நத மாலையினையும் தரித்திருந்தனர். மக்களுக் குரிய நோய் இல்லையாக நிருமித்த உடம்பினையும், மாவின் தனிர் போன்ற மேனியினையும், கட்கிணிய ஒளியினை யுடைய பதினெண் கோவை யாகிய மேகலையையணிந்த அரையினையு முடைய மாசில்லாத கந்தருவ மகளிரும் அக்கட்டத்தில் மறு வின்றி விளங்கினர். இங்ஙனம் சேர்ந்த கந்தருவரும் கந்தருவ மகளிரும் எஃகுச் செவியாலே சுருதியையளந்து, நரமபைக் கட்டின் சுற்றுதலுறும் வார்க்கட்டினை யுடைய நல்ல யாழில்

ன் இசையிலே பயின்றவ ராதவின், அவர்கள் இனிய கானத்தை வாசித்தனர். யாவாககு முன்னே முனிவர்கள் திருவுள்ளாம பொருநதி நடந்தனர். இவர்கள் மூர் வரி உடையினர்; அழகிலும் வடினிலும் நிறத்திலும் வலம் புரிச சங்கினையோக்கும் வெள்ளிய நரை முடியினை யுடையவர்; எக்காலமும் நீராடுதவின் அழுககற வினங்கும் வடிவினை யுடையவர்; மான் தோல் போர்த்தவர்; விரதம் பூண்டு பட்டினி கிடந்ததால் தசை கெட்டு, மர்பின் எலும்புகள் மேலே தொன்றும் உடமபினை யுடையவர்; பொருள் நுகர்தற்கு ஏற்ற பகற் பொழுதுகள் பலவும் உப. வாச மிருந்து கழித்தவர்; பகைமையும் செற்றமும் நீங்கிய மனத்தை யுடையவா; பலவற்றையும் கற்றேர் சிறி தும் அறியாத இயல்பான அறிவினை யுடையவர்; கற்றேர் க்கு எல்லை யெனக் கலவியைக் கரைகண்டவர். சர்மமும் கடுஞ்சினமும் போக்கின அறிவினை யுடையவர்; தவத் தால் மெய் வருத்த மிருந்தாலும் மனத்தால் வருத்தம். சிறிது மறியாத இயல்பினை யுடையவர்; ஒருவரிடமும் வெறுப்பில்லாதவர்; இவ்வாறு இவர்களாயாவருப இறைவனைக்காணவேண்டி அவவாவினன்குடி என்னும் திருப்பதிக்கு வந்து, பண்டு போலப் பிரமனது தொழில் நடைபெறுமாறு முருகனை வேண்டி வரம் பெற்றனர்.

#### IV. திருவேரகம்.

அதுவன்றி, முருகன் ஏரகம் என்ற ஓரிலே இருக்கலு முரியன். அவனை இரு பிறப்பாளராகிய அநதனை இங்கே துதியா நிற்பர். இவ்வந்தனர்கள் தாயும் தந்தையாகிய இருவர் குத்தையும் உலகத்தார் நன்றென்று மதித்த பல்வேறு தோல் குடியிற பிறநதவர். ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்

நல் என்னும் ஆறுகிய நன்மை பொருநதியப் தம இலக்கணத்தில் வழுவர்தவர். 48 ஆண்டு தமது நல் விளமையை வேதங் கூறிய நெறியிலே போக்கித் தாமது பிரமசரியங்காத்தவர்; முன்றுநால் கொண்டு முபடுரியாக்குதலின், ஒன்பதாகிய நூலைத்தன்னிடங் கொர்; - ஒரு புரி முன்றுகிய நுண்ணிய பூனூலைத் தரித்தவர்; அறத்தையே எப்போதுக் கூறும் கோட்பாட்டை யுடையவர்; ஆகவீயம், தக்கினுக்கினி, காருகபதத்தியம் என்னும் முத்தியா அண்டாகிய சொவத்தினை யுடையவர். இவர்கள் இங்கு இறைவனைத் தொழுங்கால், சீராடும்போது நன்னத் அவரது களிங்கம் உடமயிலே கிடந்து உலரும். இவர் மனமிக்க நறிய மலர்களை கையிலைத்துக்கொண்டு, தலையில் கூப்பிய கையினராய் சின்று, ஆறெழுத்தடங்கிய ‘நபோ குமாராய்’ என்னும் மநதிரத்தை வாய்க்குள்ளே உச்சரிப்பர்; வழிபடும் கால மறிந்து தோததிரங்களைக், கூறுவர். இதைக்கண்டு இறைவன் பெரிதும் மகிழ்வான்.

## V. குன்று தோறுடல்

அதுவன்றி, குன்று தொறுஞ் சென்று ஆட்டும் முருகனுக்கு நின்ற குணமாகும். இக்குன்றுகளி லாள்களை கொடுங் தொழிற் குறவர் நெடிய மூங்கிலிலே முற்றினை தீதனை செய்த கன் தெளிவை மலையிடத்துச் சிறிய னுரி விருக்கும் தம் சுற்றுத்துடன் உண்டு ம்கிழ்வா; அந்நிலத் திற்குரிய தொண்டகப் பறையின் தாளத்திற் கேற்பக் குரவையாடுவர். அதனைக் கண்ட மென்தோளினை யுடைய மாண்பினை போலும் குறவா மகளிரும் குரவை யாடி அசைவர்; அதனைப் பொருதே செய்யஞ்சிய வேலன் (முருகன்) தக்கோலத்தைக் கலாது, நறுஞ் சாதிக்காயை நடுவே யிட்டுக், காட்டு மஸ்விகையையும் வெண்டாளியை

யும் பெங்கொடியாலே கட்டின கண்ணிபைச் சூடுவான்; நறுஞ சந்தனத்தை மார்பில் நிறம் விளங்கப் பூசுவான்; சிவந்த ஆடையை அரையில் உடுப்பான்; அவன் காதில் அசோகின் குளிரந்த தளிர அசையும்; கச்சையைத் கட்டிக் கழலீ யணிந்து வெட்சி மாலீஸையும் சூடுவான்; குழலீயும் கொம்பையும் ஊதிச சிறிய பலவியங்களை எழுப்புவான்; கிடாபைப் பின்னிடடு, மாபிலை யேறிக, குறமற்ற கோழிக் கொடியை உயாத்துவான்; தான் வேண்டிய ஏழவு கொள்வதால், பின்னொயாயிராது நெடுக வளரவான்.; தொனிலே தொடியை யணிந்து கொள்வான். அவன் தரித்த மெல்லிய துகில் இடையிலே இறுகக் கட்டியாதரபந்தத்தின் மேலே செருகப் படாமல் நிலத்தைப் பொருந்தி யிருக்கும். நரமடு ஆரவாரிததா ஸௌத்த இனிய குரலினையுடைய சேவிததுப.பாடு மகளிர் அவனுடனி ரூபயர். இவணைச் சேவிகரும் மகளிரும் கூட விருப்பா. இவர்கள் ஆழ்ந்த சளைகளிற் பூத்த பூக்களை விரலாலே வலிய அலைத்திக் கட்டிப் பண நாறும மாலீஸினையும், இதழ் பறிததுக் கட்டிய மாலீஸினையும் தமது ஹந்தவில் சோத்தி யிருப்பர்; இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும், கஞ்சங் குல்லையினையும் தலையிலே அணிந்திருப்பா; செங்கால் மராமரத்தின் வெளளிய கொத்துக்களை நடுவே வைத்துச் சுரும்பு தேளை யுண்ணும்படி தொடுத்த பெரிய அழகினை யுடைய குளிர்ந்த தழையை யுடைய வடங்கள் திருந்திய தமது அரையிடத்து உடுத்திருப்பர். இமமட நடை மகளிர் மயிலின் சாயலீக் கொண்டவர்கள் இத்தகைய மகளிரது கைகளைத் தனது மூழவை யொத்த தடக்கையினுலே தழுவி யெடுத்துக் கொண்டு, முதற கை கொடுத்து, முருகன் குன்று தொறுஞ சென்று விளையடுவான்.

## VI. பழுமுதிர் சோலை

அதுவன்றி, சிறிய தினையிலேயும் பூக்களோடே கலந்து பிரப்பரிசியாக வைத்து, ஆட்டையறுத்து, கோழிக் கொடியை நிறுத்தி, ஊர் தொறு மெடுத்த விழாவின் கண்ணும் முருகன் இருப்பான்; தன் மேலன்புடையார் ஏதுதலாலே தன் மனம் பொருந்துதல் வருகின்ற விடத்து அம்திருப்பான்; ஆதீனுடு குற்றியையுடைய விடத்தினும் உறைவான். இன்னும் வேலை விழுத்த வெறியாடு களத்தினும், காட்டினும், பொழிவினும், அழகு பெறும் ஆற்றியைக் குறையினும், ஆறுகளினும், குளங்களினும், முறைப்படாத வேறு பல ஊர்களினும், முச்சங்தி நாற்சந்தி ஜிஞங்கிகளினும், புதுப் பூக்களை யுடைய கடமயினும், ஊர்க்கு நடுவில் ஹள்ள மரத தடியினும், அம்பலத்தினும் அவன் ஆண்டாண்டு உறைதலு முரியன்.

இனி அுச்சம் பொருந்திய அகன்ற நகரின்கண்ணே அவன் உறைதலு முரியன். அங்கே குறுமகளிர் மாடசிமைப்பட்ட தலைமையினையுடைய கேரழிக் கொடியை அமைப்பார்; நெய்யோடே வெண் சிறு கடுகை அப்புவர்; தாம வழிபடுதற் குரிய மந்திரத்தைத் தோன்றும்ல உச்சரித்து வழிபடுவர்; அழுகிய மலர்களைத் தூவுவா; வேறு கிய வடிவினை யுடைய இரண்டு துகிலை உள்ளொன்றும் முற்மொன்றுமாக உடுப்பார்; சிவநத நூலீக கையிலே காப்பாகக கட்டிக்கொள்வார்; வெண் பொரியைத் தூவுவார்; மிக்க வலி பெற்ற கொழுங் கிடாயின் உதிர மளைநத வெள்ளார் சிறைச் சிறு பலியாக இடுவார்; பல பிரபடும் வைப்பார்; சிறிய பசு மஞ்சளோடு நறிய சந்தன முதலியவற்றையுங் தெளிப்பா; பெரிய குளிர்நத செவவரி மாலீயையும், வேறு நறிய குளிர்நத மாலீகளையும், தலையோக்க அறுத்து, ஒப்பில்லாதபடி அசையத் தூக்குவார்; செறிநத மலைப் பக்கத்தி ஹள்ள நல்ல மூரகளைல்லாம்

“பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனுஞ் சரக்கென்”

வாழ்த்துவர். நறிய தூபங்கொடுப்பார்; தமது நிலத் திற் குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடுவர்; முழங்கும் ஒசை யினை யுடைய அருவிகளும் இனிய பல்லியங்களும் அப் போது ஒலியா நிற்கும். சிவந்த நிறத்தினை யுடைய பல பூக்களையும் தூவுவா: உதிர மளைந்த சிவந்த தினையினை அசசம் வரும்படி பரப்புவர். முருகன் உவக்கும் வாச்சி யங்களை வாசிப்பார். இவ்விதம் தெய்வ மின்தென்பார் அஞ்சமபடியாக அக்குறமகளிர் பிள்ளையார் வரும்படி ஆற்றுப்படுத்திச் சாந்தி செய்வார். பிறகு வெறியாடுகெனம் ஆரவாரிபப அதற்கு ஏற்பனவற்றைப் பாடுவர். கொம் புகன் பலவற்றையும் சேர ஒதுவர்; மணிகளைச் சேர அடிப்பார். கெடாத வலி தங்கும் பிணிமுக மென்னும் பிள்ளையார் யாளையை வாழ்த்துவார். இங்ஙனம் வேண்டு நாஸ்வேண்டியாங்கு பெற்று நின்று வழிபடும்படியாக முருகன் உறைத்து முரியன்; இரிஂது யான் அறிந்தபடியே கூறினேன்.

இனியான் முற் கூறிய விடங்களில் அவன் உறைந்தாலுஞ் சரி, பிற விடங்களில் உறைந்தாலுஞ் சரி, முற்பட நீ அவளைக்கண்டபோது, அவனது தெய்வத் தன் ஸ்மயைக் கண்டஞ்சாமல் அழகு பெற முகம் விரும்பிப “பெருமயையுடைய மலையரையன் மகன் மகனே! மாற் ஞேர் கூற்றே! இழை யணி சிறப்பினையுடைய காடுகாள் குழவி! அந்தணர் செல்லுமே! சான்ஞேர் புகழ்ந்து கூறுஞ் சொற்களின் ஈட்டமே! வீரர்தம ஏறே! பலர் புகழ் நன் மொழிப் புலவர்தம் ஏறே! இடுக்கண்பட்டு வந்தோர்க்கு அருள் பண்ணும் சேயே! மண்டமாகடந்து வென்று அடுகின்ற நினது மார்பிடத்தே பொற் பூங்களை அணிந்தோனே! பரிசிலர்க்கு வேண்டுவன கொடுத்துப்

பாதுகாக்கும் பெரு வள்ளலே! தேவரும் முனிவரும் ஏத் தும் பெரிய திருநாமத்தை யுடைய தலைவ! போரிலே வென்று சூரபன்மாவின் குலத்தை வேற்றுத்து மதவலி யென்னும் பெயர் பெற்றேனே! நின்னேநுடி ஒப்பாயில்லாத மெய்ஞஞானத்தை உடையோய்!” என்று முன்னர் இறை வளை எதிர முகமாககி ஏததுவாய்.—அங்குனம் ஏத்திய பிறகு, கைபைத் தலைமேலே வைத்து வாழ்த்தி இறை வனது திருவடிநின் தலைபிலே யுறுமபடி தண்டனிடு, “அருநத்தியொழிந்த அறுவராலே பெறப்பட்டு ஆறுவடி வினைப் பொருந்தி, நெடிய இமயத்தின் உச்சியில் சரவணப் பொய்ணகையில் பதுமப் பாயலிலே வளாந்த செஸ்வ! கல்லாவின் கீழிருந்த கடவுளின் புதல்வ! வெற்றி வெல் போர்க் கொற்றவை கிறுவ! வளைந்த வில்லைத் தரித்த வானேர் சேனுபதி! மாலைமார்ப! நாடுறி புவுவ! போர்த் தொழிலில் கிரரத்தேரேனே! போர் வெற்றியினை யுடைய இளையோய்! தெய்வயானையாருக்கும் வள்ளி நாச்சியாருக்கும் கணவ! வேல் வெற்றியாற் பெற்ற பெருஞ் செல்வத் தினை யுடையோய்! கிரெளஞ்ச கிரியைப் பின்த.குன்றுத் வெற்றியை யுடையோய்! விண் தீண்டும் நெடு வரைகளை யுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரியோனே! பெற வரும் வீட்டினை யுடைய முருக! அவ்வீட்டைப் பெற வேண்டி நச்சி வந்தோருக்கு அதனை அளிக்க வல்ல பேரிசையாள! பொருந!” என்று அண்மையாக விளிப்பாய். இறைவன் தண்மை யெல்லாம் முற்ற அளாத்தறிதல் மன்னுயிர்க்கு அரியது. ஆதவின், யானறிந்து சினக்குக் கூறிய அளவாலே நீடிம பலவாறு கூறிப் புகழ்ந்து, “நின்து திருவடியைப் பெற வேண்டு மென்று நினைத்து வந்தேன்,” என்று சொல்லி, நீ கருதிய வீடு பேற்றினை விண்ணப்பஞ் செய்வாய். அதைக் கேட்பதற்கு முன்னே, வேறு வேறுகியபல

வடிவினை யடைய முருகனைச் சேவித்து நிற்கும் பலரும் ஒன்று கூடி, விழா வெடுத்த களத்திலே பொலிவு பெறத தோன்றி, “பெரும! அறிவு முதிர்ந்த வாய்மையினை யடைய இப்புலவன் தான் அளிக்கத் தக்கான். நினது வண்புகழினைக் கூற விரும்பிக், கேட்டோர்க்கு இனியவும், உறுதி பயப்பனவுமான பலவற்றைச் சொல்லி நின்னை வாழ்த்தி வந்தனன்” என்று கூறுவர். உடனே பழமுதிர சோலை மலை கிழவோனுகிய குரிசில் தெய்வத் தன்மை யமைந்த வலி விளங்கும் தனது வான் தோடும் வடிவுடன் அவ்வைவக்களத்தை அனுகுவான். அவனது மலை நாட்டில் அருவிகள் பல இழுமெனு மோசையுடன் மலையுச்சியி னின்றும் இழிதலைச் செய்யும். அப்போது அவை துகிற் கொடிகளைப் பேந்று அசைநது சென்று அகிலைச் சுமந்து வரும்; பெரிய சநதன மரத்தை உருட்டிசெல்லும்; சிறிய மூங்கிலினது பூங்கொம்புகள் தனித் துவீழுமபடி வேரைப் பினாதுகொண்டு போகும்; தேவரூலகைத் தீண்டும் நெடிய மலையிடத்தே ஞாயிற்றின் மண்டிலத்தைப்போல வைத்த தேனீக்களின் தண்கமழ் இருக்கிலைச் சிறையப் பண்ணும்; அங்குனம் செல்லுங்கால் நல்ல பலாக்களின் முற்றிய களைக்கரும், மலையுச்சியில் வளரும் சர புன்னையின் நறு மலர்களும் அவற்றில் உதிரும். கருங்குரங்குகளும், கருமுக முசுக் கலைகளும் நீர் பாயும் ஓசையைக் கேட்டு நடுங்கும். புகர் நிறைந்த மததக்தை யடைய பெரிய பிடிகள் குளிரும்படி அவை நீரை வீசும். பெரிய களிற்றினது வெள்ளிய முத்துடைக் கொம்புகளை அவை உள்ளடக்கிக் கொள்ளும்; பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி மேலேகொண்டு குதித்துச் செல்லும். பொடியான பொன்னைக் கொழித்துக் கொண்டு போகும். வாழையினது அடிமரம் துணியவும், தெங்கினது இள நீர்க்குலை உதிரவும் மோதிச் செல்லும். மினாகுக்கெஷ்டி

யின் பெரிய கொத்துக்களைச் சாய்க்கும். அருவியின் ஒலியைக் கேட்ட பிலியையுடைய மட மஞ்ஞைகளும் கோழியின் பெடைகளும் வெருவி இரிந்தோடானிற்கும். வைரங் கொள்ளாத கரிய பனையின் புல்லிய செறும்பை (சிறுமடு) யொத்த கரிய மயிரினை யுடைய உடம் பினையும், வணைந்த அடியினையுமுடைய கரடியும், ஆண் பன்றியும் கல் விண்ட முழங்கிலே சேரும். கரிய கொம்பினை யுடைய நல் வேறுகள் முழங்கும்.

முருகன் அவைக்களத்தை அனுகியவுடன், தனது தெய்வத் தன்மையை உள்ளடக்கிக் கொண்டு, மனங்கமமும் தன் பண்டை இளவடிவினைக் காட்டி, “நீ வீடு பெற வைக்க வரவை யான் முன்னே அறிவேன். அது நினைக்கு எய்துதல் அரிதென்று அஞ்சுதலைப் பரிகரிப்பாய்,” என்று அன்புடைத்தாகிய நன் மொழிகளைப் பலகாலும் அருளிச் செய்வான். இருள் நிறக் கடல் சூழ்நத உலகத் தே நீ யொருவனுமே பிறர்க்கு வீட்டிலித்தற்கு உரியை எனத் தோன்றும்படி, விழுமிய பெறலரும் வீடு பேற்றி வினாயும் உனக்குத் தருவன்.



## 2. பொருநராற்றுப்படை.



### முன்னுரை

பொருநர் என்பார் ஏங்களம் பாடுவோ, பேரிக்களம்பாடு வேரோ, பரணி பாடுவேர் எனப் பலராவர். அவருள் இங்குக் குறிக்கப்பட்டவர் போர்க்களம் பாடுவெர். ஆற்றுப்படை யென்பது,

ஒருவன் ஒருகொடையாளியின் பால் தான் பெற்ற பெருஞ் செல் வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி, அவரும் அங்கே சென்று, தான் பெற்றவையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்திக் கூறுவது. ஆறு—வழி ; படை—படுத்தல். ஆதலின் பொருங்ராற் றப்படை யென்பது பரிசில் பெறக்கருதிய ஒரு பொருங்ளைப்பரி சில் பெற்றுக்கொண்டு ஆற்றுப்படுத்திய தென்ப் பொருள் படும், இப்பாட்டைப் பாடியவர் முடித்தாமக்கண்ணியார் என்ற புலவர்.]

### இப்பாட்டின் கருத்து

இளஞ்சேட் சென்னியின் புதல்வஞ்சிய சோழன் கரிகாற் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற ஒரு பொருஙன், தான் திரும்பி வரும்போது, எதிர்ப்பட்ட வேறொரு பொருங்ளை நோக்கி, அவவள் எலின்பாற் சென்று தான் பெற்றதுபோலப் பெருஞ் செல்வத் தைப் பெற்றுவரும்படி சொல்லுகிறோன். இதில் கரிகாற் பெருவளத்தானது கொடையும், அவன் வீரமும், அவனுண்ட சோண்டின் வளமும், காவிரி நதியின் பயனும் நன்றாக விரித்துக் கூறப் பட்டுள்ளன.

### உரை நடை.

இடையருத செல்வவருவாயினை யுடைய அகன்ற பேருநாகளில் விழாக்கழிந்தபின்னாளில், ஆண்டுப்பெறு கின்ற சோற்றை விரும்பாமல் விழாக்கொண்டாடும் வேற்றுப் புலத்தைக் கருதிச் செல்லும் பொருந ! பெடை மயில் அருகே நின்ற மயில்போலும் சாயலையுடைய உனது மாடினி கல்விப்பெற்றுமை நிரம்பியுள்ளாள். அவளது கூநதல் ஆற்றின் அறல் போன்றுள்ளது ; அவளது அழகிய நெற்றி பிறை போன்றுள்ளது ; புருவம் கொலைத்தொழில் வாய்ந்த விற்போன்றுள்ளது ; கடைக்கண் பார்வையினையுடைய கண் குளிர்ச்சி பொருநதியுள்ளது ; வாய் இலவின் திதழ்போன்று, சிவநது இன் சொல் மொழிகின்றது. குற்றமற்ற வெண் பற்கள் பல முதலுக்கள் சேர்ந்தாற் போன்றுள்ளன ; மகரக்குழம் ஊசலாடும் காது மயிரை வெட்டும் கத்தரிகையின் குழைச்சை யொத்துள்ளது ; நலங்கிளர்ந்த கழுத்து நாணத்தால் பிறரை நோக்காமல்

கவித்துள்ளது; பருத்த தோன் அசையும் மூங்கில் போன்றுள்ளது; முன்கை மெல்லிய மயிரின்யுடையது; மெல்லிய விரல்கள் நெடிய மலையுச்சியில் வளரும் காந்தன் போன்றன; உகிர் கிளிவாய்போன்று ஒளிவிடுகின்றது; மார்பு பிறவை வருத்தும் சுணங்கை யணிந்துள்ளது; கொப்புழ் நீரிடத்துப் பெயரும் சுழிபோன்ற உத்தம இலக்கணம் நிறைந்துள்ளது; இடை உண்டென்று பிறர் உணரக்கூடாத மென்மையை யுடையது; அரையில் பல வண்டிகளின் இருப்பையொத்த பல மணி கோத்தவடங்களை யுடைய மேகலையுள்ளது; துடைகள் பெரிய பிடியினது கைபேசல் ஒழுகவந்து, மெல்லிதாகத் தம்மில் நெருங்கி, ஒன்றித்திரண்டுள்ளன; கணைக்காவின் இலக்கணத்திற்குப் பொருந்த மயிர் ஒழுங்கு பட்டு, ஏனை இலக்கணங்களும் திருந்தியுள்ளன; கணைக்காலுக்கேற்ற அவளது சிறிய அடிகள் ஓடியினைத்த நாயினது நாவைப்போன்றுள்ளன. இத்தகைய கேசாதி பாதாந்த மாண்பினையுடைய உனது பாடினி சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை யொக்கும் செந்திலத்தே நடந்ததால், அவளது அடிகள் ஞாயிற்றின் வெமமையாலும், சுக்கான்கல் அழுத்தியதாலும் நொந்து வருத்தமடைந்துள்ளன. அவற்றில் மரம் பழுத்தாற்போன்ற துஞும்பு நீரையுடைய கொப்புளங்கள் புறப்பட்டுள்ளன. அவற்றாலேப் புறப்படும் வருத்தத்தைத்தாங்கி, நல்ல உச்சிப்போதான சந்தியிலே நடத்தலை அடுள்ளதவிரலை, நீவிர் இருவரும் நாடோறும் யானை திரிதரும் வழியையுடைய இக்காட்டிடத்தே, வலையை மேலே கட்டினாலோத்த இலையில்லாத இம்மரத்து நிழலினிடத்தே, தங்கியுள்ளீர்கள். உனது கையில் பாலையாழ் உள்ளது. அதன் பத்தல் மான்குளம்பழுத்திய இடத்தையொத்து, இரண்டு அருகும் தாழ்ந்து நடுவுயர்ந்துள்ளது. அதன் மேல், எரிகின்ற விளக்கின் நிறத்தையுடைய தோல் விசித்துப் போர்த்தப்பட்டுள்ளது. இளஞ் சூவினையுடைய செந்திறப் பெண்ணினது அழகிய வயிற்றில் ஜீதாகிய மயிர்,

இழுங்கு படக்கிடந்தாற் போல, இரண்டு தலையும் கூட்டித் தனத்தை மரத்தை இப்போர்வை பொதிதலுறுகின்றது. பத்தவிரண்டும் சேர்த்தற்குத் திறந்த துளைகள் முழையில் வாழும் ஞெண்டுகளின் கண்களைப் போன்றுள்ளன. அவற்றின் வாய் மறையுமபடி ஆணிகள் முடிக்கப்பட்டுள்ளன. உண்ணைக்கில்லாத அதன் வறிய வாய் உவா விற்கு எட்டா நாளில் தோன்றும் திங்களின் வடிவைக் கொண்டுள்ளது. அதன் கரிய தண்டுபாம்பு தலையெடுத்தாற் போன்றுள்ளது. அதன் வார்க்கட்டுகள் ஒன்றே டொன்று நெருங்கித திண்ணிய பிடிப்பினைக் கொண்டு, கரிய நிறத்தை யுடைய வளது முன்கையிலுள்ள தொழியையொத்து, விளங்குகின்றன. நீண்ட விசித்தலையுடைய அதன் நரமயின் தொடர்ச்சி திணையின் அழகிய குத்தலரி சியை யொத்துக், குற்ற மற்று இசைமுற்றுப் பெற்றுள்ளது. அதனழுகு மணப்பெண்ணின் அழகைப் போன்று நாலூடு யாழிற்குரிய தெய்வமாகிய மாதங்கி தன்னிடம் நிற்குமபடி அது இலக்கணம் வாய்ந்துள்ளது. இன்னும், இநத யாழி வழிப்பறிக கள்வா தம் படைக் கலங்களைக் கைவிடும்படி, அவரது மறத திணை மாற்ற வல்லது. இப்பாலை யாழின் நரம்புகளைக் கூடத் தழுவியும், உருவியும், தெறி த்தும ஒன்றைவிட்டு ஒன்றைத்தெறித்தும் வாசித்துத் தளைத்திற்குப் பொருந்தச் சீருடைத் தேவபாணிகளை (கடவுள் வணக்கம்) நேர்மையுடன் பரக்கப்பாடி, காடுறையுந் தெய்வங்களுக்காகத் தடாரி யையும் மனமகிழ்ந்து வாசித்து, இனோபாறிக் கொண்டிருக்கும யாழும் மிடற்றுப் பாடலும் வல்ல கூத்தார்க்குத்தலைவ! புறத்தார் புகழை அரசவைகளி லே மேம்படுத்தவல்லாய்! பிறர் மனத்துக் கொண்டதனைக் குறிப்பால் அறியவல்லாய்! குரல், துத்தம், கைக்களை, உழை, இளி, விளரி தாரமென்னும் நரம்பு ஏழின் கண்ணும் தரிமையுடையாய்! வழியறியாது இவ்வழியைத் தப்பி

வேற்றாரு வழியிற் போகாதே, இவ்வழியில் என்னை நீ  
கண்டது முற்பிறப்பில் செய்தஙல்வினைப் பயனே காண் !  
யான் கூறுகின்றவற்றை விரும்பிக் கேட்பாயாக ! அடுகின்ற  
பசியாலுமந்த உனது கரிய பெரிய சுற்றமும் நீடியும் தொன்  
தூதொட்டு வந்த பசியைக் கைவிடுதலை வேண்டின், நீட்டித்  
தலின்றி எழுந்திருப்பாயாக ! செல்வமெய்திய யானும்,  
பழுமரத்தை நினைத்துச் செல்லும் பறவையைப் போல,  
இழுமென்முழங்கும் கரிகாலன் கோபுரவாசலின் கண்ணே  
வாயிலோனுக்குக் கூருமல் புகுந்தேன். அவனது தலைவா  
சல் நச்சிவந்தார்க்கு அடைக்கப்படமாட்டாது. எனது  
மிடி தீர்தல் வேண்டிப் புகுநதவுடனே, அவ்வாயிற  
குளளே சென்ற உவகையாலே, எனது இளைப்புத் தீர்ந்து  
போயிற்று. விரிக்குரி வெள்ளி எழுந்த நளளிருள் விடிய  
யற்காலத்தே, படம் விரித்த பாம்பினது பொறியை யொ  
பபக் கையினது வடுப்பட்டுக்கிடந்த எனது தடாரியில  
தோற்றுவித்த இரட்டைத் தாளத்திற்குப் பொருந்த,  
ஒரு பாடடினையான் பேணிப் பாடினேன். எனது பாடடு  
முடிவதற்கு முன்பே, அரசன், தன்னேடு பொருநதிய  
நட்டாரைப்போல, என்னு...னும் உறவு கொள்ள விரும  
பினுன் ; தான் உபகரித்தற்கு வழியாகிய இரப்பினையே  
யான் எப்போதும் விரும்புமபடி உபசார மொழிகளைக்  
கூறுகின்றன ; தன் கண்ணிலே காணுமபடி தனக்கு அண்ணி  
தான் இடத்திலே என்னையிருத்தினேன் ; கண்ணுற பருகுந  
தன்மையை யொத்த கெடாத தன் பாரவையாலே, என  
தென்பு மெழுகுபோல் நெகிழுமபடி, எனக்குக் குளிர்க்  
சியைக கொளுத்தினேன் ; ஈரும் பேனும் கூடியிருந்து அர  
சாண்டு, வோவையாலே நனைநது, சுறுகளால் தைக்கப  
பட்ட எனது உடையை என்னிடத்திலின்றும் போக  
கினுன். இஃது இழைபோன வழியென்று கண்ணேல்  
குறித்துப்பார்க்கவாராத நுண்மையவாய், பூத்தொழில்

முற்றுப்பெற்ற தன்மையால் பாம்பினது தோலையோத்த துகிலை எனக்கு உடுப்பதற்குத்தந்தான். தமது அழகிய பாட்டாலும் கூத்தாலும், வாாத்தையாலும், அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யும் நங்குலத்து ஆயிழூ மக்ஸிரா, ஒட்டற்ற பொன்னுற் செய்த வட்டில் நிறைய உண்டாரை மயக்கும் கள்ளோ, மாடத்திடத்தே மழையென்ப பல்காலும் வார்த்து, எனக்குத் தந்துகொண்டிருந்தனர். வழிபோன வருத்தம்போம்படி நான் அதை நிறையவுண்டு, கள்ளுண்ணப் பெறுகிலே மென்ற என நெஞ்சிற் கிடந்த பெரிய வருத்தத்தைப் போக்கிக்கொண்டேன்.. இங்ஙனம், எனது மிடி தீந்த பின்பு, அநதிக்காலத்தே அவனது செல்வம் விளங்கும் கோயிலில் ஒரு பக்கத்தே மகிழ்வுடன் கிடந்தேன். வழி நடந்த வருத்தத்தை என்னிடம் சிறி தும் நிலவாமற் போக்கினேன். கள்ளின் செருக்காலுண்டான மெய்நநடுக்கமல்லது வேறேர் மனக்கவறசி சிறிது மின்றித் துயிலுணர்ந்தேன். அவனைக் காண்பதற்கு முன் னாளில் மாலைக்காலத்தில் என்னிடம் நின்ற சொல்லிற் கெட்டாத மிடியையும், அவனைக்கண்ட மறு நாட் காலையில் என்னைக் கண்டவர் ‘இவன் நெருநல் வநத வன்ள்ல’ என்று மருஞ்ஞதற்குக்காரணமான வண்டுகள் இட்ட யறுது மொய்க்கின்ற எனது தன்மையையும் யான் கண்டு மயங்கினேன். இது கனவாயிருக்கு மென்று முதலிற் கலங்கிய எனது நெஞ்சு, இது நனவென்றே துணிந்தது. வலிய மிடியாலுண்டாகிய வருத்தம்பொதிந்த எனது கூட்டத்தார் மனமகிழ்ந்தனர். என் பின்னின்ற இளையவர் அரசர்க்குரிய புகழ்களை முற்றக கற்று, அவற்றைப் பலர்க்கும் சொல்லிக்காட்டினர். அதுகேட்டு அரசன் எங்களைக் கடுக அழைத்து வாருமென்று வாயிலோர்க்குக் கூறினான். யாங்கள் சென்ற பின்பு, இங்கு அனுகவாரு மென்று அரசன் அழைத்தனன. அவ்வாறே சென்று, ஆக்காட்சியிடத்துச் செய்யும் முறைமைகளை யாங்கள்

செய்து முடித்தோம். பின்பு அறுகம்புல திரியைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகிய பதமான புழுக்கவில் பரிய மேல்துடை நெகிழுவெநத்தனை வீழுங்கின்று அரசன் எங்களைத் தண்டினான். யாங்களும் அதை உண்டு, இருப்பு நாராசத்தே கொழுத்த இறைச்சிகளைக் கோத்துச் சுட்ட கொழுத்த தசைகளின் சூட்டையும் வாயிடத்தே இடத் தினும் வலத்தினுஞ் சேர்ததி, வயிரூ ஆற்றித் தின் ரேம். இனிப் புழுக்கின இறைச்சியும், சூட்டிறைச்சியும் வேண்டாமென்று யாங்கள் மறுத்தபோது, சுவையையுடைய பல்வேறு வடிவு பெறும் பண்ணியாரங்களைக் கொண்டுவந்து, அவற்றைத் தின்னும்படி எங்களை அவன் இருத்தினான். பண்ணமைந்த சிறிய யாழையுடைய ஒன்றுதல் விறலியர் மார்ச்சனையமைந்த முழவினது தான் த் திற்கு ஆடும்படி மகிழ்ச்சி தரும களை உண்டு பல நாள் போக்கினேம். ஒரு நாள் சோருகிய உணவையும் கொள் வாயாகவென்று எங்களை அரசன் வேண்டிக்கொண்டனன். அவ்வாறே, யாங்களும் மூல்லைமுகைபோன்ற வரியற இடை முறியாத அரிசி விரலென்ன நெடுகின, ஒன்றே டொன்று சேராத சோற்றையும், பாலைப் பொரித்ததனேடு கூட்டிய பொரிக்கறிகளையும் கருத்திடத்தே வந்து நிரம் பும்படி விழுங்கினேம்; நாளும் அவனை விடாதே இனி தாக இருந்தோம். இரவும் பகலும் இறைச்சியைத் தின் றதால் எமது பற்கள், கொல்லை நிலத்தையுழும் கொழு வைப் போன்று, முனை மழுங்கிவிட்டன. இங்ஙனம் இளைப்பாற இடம் பெறுதே உண்டு வந்ததால், இவ்வுண வுகளின் மேல் எங்கட்டு வெறுப பெழுந்தது. ஒரு நாள் அரசனை நோக்கி, குற்றத்தைச் செய்தெழுந்த பகைவரைத் திறை கொள்ளும் கூறு பாடுகளெல்லாம் முடியக் கற்ற செல்வா! இனி மீண்டு எமது பழைய ஒரிடத்தே செல்லக் கருதினே மென்று யாங்கள் மேததெனச் சொன்னேம். அது கேட்டு அரசன் கோபித்துக் கொண்டவன் போல வருத்தஞ் செய்யும் பார்வையுடனே, ‘எம் திரளைக் கை